

# தமிழ்சை

இசையிலக்கியத் தீங்களேடு

ஆசிரியர் :

S. R. குப்புசாமி, B. A., M. Mus.

ஆண்டுச்சந்தா ரூ. 9 தனிப்பிரதி 75 காச

கீலக - கவகாசி



மதுரை ஆதினாத்தலைவர்

ஸ்ரீ-ல-ஸ்ரீ சோமசுந்தர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக  
பரமாசாரிய சுவாமிகளின் ஆசி.

மதுரை,

, 15-3-'68

தங்களுடைய 13-வ கடிதமும், “தமிழிலை” மலரும்  
கிடைக்கப் பெற்று மகிழ்ந்தோர்.

தங்களுடைய சீரிய முயற்சியையும், துணிகை பயும்  
பாராட்டுகின்றோம். “தமிழிலை” சம்பந்தமாக இதுவரை வேறு  
யாரும் அதை சுஞ்சிக்காயாக வெளியிட முன்வந்ததாகத் தெரிய  
வில்லை இறைவன் மக்களுக்குச் செய்ய வேண்டிய நன்மை  
கள் பலவற்றையும், அவ்வாற்றிற்குத்தகுதியுள்ள மக்களை  
அதிட்டித்தேத் செய்துவருகிறேன் ஆனதால் தங்கள் மூலம்  
“தமிழிலையின்” பெருமையை மக்கள் உணருமாறு தங்களுக்கு  
இவ்வித ஆர்வத்தை எம் பெருமான் அருளியிருக்கிறேன்-என்றே  
கொள்ள வேண்டும்.

தாங்கள் மேற்கொண்டுள்ள பணி ஸபகரானதாகவும்,  
மக்களுக்கு நல்ல பயனுடையதாகவும் அனுமதித் திருவருள்  
பாலிக்குமாறு, அங்கயற் கண்ணி பங்கனும் ஆலவாய்  
அண்ணலைப் பிரார்த்தித்து ஆசீர்வதிக்கின்றோம்.

ஸ்ரீ ஞானசம்பந்ததேசிகர்

"தீந்தமிழிசை வல்லார்க்குத் தீதியாது மிலதே"

# “தமிழிசை”

(இசை யிலக்கியத்தின்கள் வெளியீடு )

துணர்	கீலக	மலர்
1	காவகாசி—June 1968	2

தமிழிசையினுள்ளே...

செய்திக்குறிப்பு: பக்கம்

1. தலையங்கம்	2
2. தமிழிசையின் அன்பளிப்பு	5
3. விருந்தாக யாழ்பண்ணி	10
4. சொல்லிய பாட்டின் பொருள்	13
5. மிடற்றிசையும் கைவழியும்	17
6. பையத்துயின்ற பரமனடி பாடி	23
7. சிலப்பதிகார இசைக் கூறுகள்	29
8. சுரசாகித்தியப் பகுதி (ரீதிகெளளப்பாடல்)	33

N.B. சென்ற இதற்கில் “பறைய சங்கீத வெளியீடுகள்” கைவச முளது என்று பிரசரித்திருக்கேதோம். அவை யாவும் விற்று விட்டபடியால் இனிகிடைப்பதறிது. நேயர்கள் ஆதரவிருப்பின் மறுபடியும் அச்சிடலாம்.

—ஆசிரியர்

# தலையங்கம்



“சங்ககால இலக்கியம் போன்ற ஒரு காலக்கண்ணுடையை, மக்கள் வாழ்க்கைக்கண்ணுடையை, சமகால வாழ்க்கைச் சித்திரத்தை நாம் உலகில் எங்ஙாட்டிலும் எம்மொழி யிலும் காண முடியாது” என்று பன்மொழி ப் புலவர்கா. அப்பாத்துரையவர்கள் எவ்வளவு அழகாக வழங்கியுள்ளார்! சரித்திரவாராய்ச்சி, சங்க இலக்கியத்தைத் தென்கிழக்காசியாவின் தலைப்பேரிலக்கியம் என்று விளக்குகிறது. இத்தனமை பெற்ற குழந்தையில் வளர்ந்த தமிழிசையின் பண்பாடுகளைத்தான் நாம் படிக்க எடுது “தமிழிசை” துங்களேடு உதவி வருகின்றது. மமது தமிழிசை எத்தனமையது என்று பாருங்கள்! சிவபெருநான் தமிழ் கேட்கத்தமிழகத்துக்கே வங்கு விட்டவன். தமிழ் நாட்டுப் பெரியோர்களைப்பாடும் சேக்கிழார் “தூமறை பாடும் வாயார்” என்று பெருமிதத்தோடு போற்றுகின்றார். தமிழன்பர்கள் ஆசையோடு இறைவனைத் தமிழ்ப் பாடல்களால் துனிப்பதைக்கேட்க விழைந்து சுந்தரர்கட்டளையை ஏற்று அன்றாரது மனைவியிடம் தூது சென்றுன் சசன் சுந்தரர் தேவாரப் பாடல்களுக்கு எப்படிச் சிவன் மயங்கிக் கிடங்கானே, அதேபோல அவன் மைத்துனன் நாரணன் பிரபங்தப்பாடல்களுக்கு மயங்கிவிடுகிறான்; இத்துடன் சின்று விடுகிறான்! இவ்லை. அடியாருக்காகத் தன் பைங்ஙாகப்பாயைச் சுருட்டிக் கொண்டு தமிழன் பின்னேபோய் விடுகிறான்.

திருப்புகழ் பாடிய அருணகிரியார் முருகனைப் “பாடும் பணியே பணியாய் அள்ளவாய்” என்ற வரங் கேட்கின்றார் “செந்தமிழ்ச் சொல்பாவின் மாலைக்காரனம்” முருகனையேன்டுகின்றார். சுந்தர மூர்த்திசுவாமிகள் “பாடுவார பசிதீரப்பாய் பரவுவார பின்னீகளையாய்” என்று பாடி, உடல்

நோயையும் பசி நோயையும் தமிழிசை கேட்கும் இறைவன் தீர்ப்பாள் என்பதை உணர்த்துகின்றார். இறைவன் மீது பாடுவது, இறைப்பாடல்களைக் கேட்டும், படித்தும் அனுபவித்தும் பரவசமடைவதும் நம்கடமை தான். பாடியதைப் பாடுவதும் நற்பணிதான். பாடும் பணியாய் இறைவன் அருளுவதுமதுவே. எனவே, இத்தகைய இசைத் திறங்களையும் பண்பாடுகளையும் கட்டுரை வடிவத்தில் ஆக்கி மெய்யன்பர்களுக்கு இசைவிருந்தாக்க உவகை கொண்டு இத்தங்களேட்டைத் தொடங்கியுள்ளோம். இசையார்வங்கொண்ட தமிழ்ப் பெருமக்களின் ஆதரவு நிறைந்து இவ்விசைத்திங்களேடு ஒவ்வொரு தமிழ் மகனின் “கை வழி” யாகுமாறு தாழ்மையுடன் கோருகின்றேன்.

தமிழ்ப் பேரரசின் மாண்பு மிகு அமைச்சர்களுக்கு இவ்விசைத் திங்களேட்டின் பிரதியையனுப்பி, நூல் நிலையங்களுக்கும் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் இதை நியமிக்கும்படி வேண்டுகோளும்விடுத்திருக்கிறேன். தமிழிசைத் தொண்டே முதற்கடமையாகக்கொண்ட இந்நூல் சிறந்தோங்கிஇடையரு இசைத் தொண்டாற்ற அமைச்சர்களும் அரசியல்திகாரிகளும் ஆவன செய்வார்கள் என்பது எனது நம்பிக்கை. இதுசம்பந்தமாகக்கல்வியதிகாரிகளுக்குஆவன செய்யுமாறு இறையோலை விடுத்துள்ளதைக் கல்வித்துறை அதிகாரிகள் யெமக்குப் பணித்துள்ளனர். மாண்புமிகு தமிழ்கப் பேரரசின் தலைமை அமைச்சர் அவர்களுக்கும் கல்வித்துறையமைச்சர் அவர்களுக்கும் இந் நூலை நூல் நிலையங்களிலும், கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் அமர்த்த, ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். தமிழிசைக்கொண்ட பணிபுரியும் இந்நூல் அகில இந்தியாவுக்கே இது ஒன்று தான். கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்ட இத்தங்களேடு ஒவ்வொரு தமிழன் கையிலும் “கை வழி யாயிருக்கும் படி மாண்பு மிகு அமைச்சர்கள் உதவும்படி வேண்டிக் கொண்டுள்ளோம்.

தாள், அச்சகச் செலவு முதலியவற்றைக் குறித்து சற்று அதிக விலையே வைக்க வேண்டியிருக்கிறது. கூடிய சீக்கிரத்தில் பொது மக்களின் பேராதரவை அனுசரித்துப் பக்கங்களை அதிகப் படுத்த முடிவு செய்துள்ளோம் தமிழ் சைக்காக ஆண்டு தோறும் மாநாடு நடத்திப் பண்ணோய்ச்சி புரிந்து வரும் சென்னை தமிழ்சைச் சங்கத்துக்கு வேண்டு கோள் விடுத்துள்ளோம் குழந்தைப்பருவத்திலுள்ள இம் மாதமல்லர் காளைப்பருவ மெய்திக்களிப்புடன் தமிழகத்தில் பரவ ஒவ்வொரு தமிழகப் புதல்வரையும் வேண்டுகிறோம்.

இனி வரப்போகும் மலர் களில் இசைப்பயிற்சிக் குறிப்புகள், சமய குரவர்களினிசைத் தொண்டு, நமதிசையால் பயன்டைந்த ஏனைய நாட்டு இசை முறைகள், பொருநார்களின் சரிதம், பாணர்ச்சளின் வரன் முறை, குயிலுவக்கருவிகளின் வரலாறு முதலிய சிறந்த கட்டுரைகள் தொடர்ந்து வரும். இதுவரைப் பொது மக்களின் பார்வைக்கு வராத இசைக் குறிப்புகளும் ஆராய்ச்சிக் கருத்துக்களும் இம்மாத மலர்களில் காணலாம். அனேக நூல் விலையங்களில் உறங்கியுள்ள ஏட்டுப்பிரதிகளில் பதுங்கியுள்ள இசைக் கூறுகளும் சுவைபடக் காணலாம். சங்க நூல்களிலைங்கியுள்ள இசைக் கருத்துகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். இசைசெல்வர்கள், பொதுமக்கள் முதலியோளின் பேராதரவு நன்றியுடன் கோரப்படுகிறது.

அஞ்சல் சலுகைக்கும் விண்ணப்பம் செய்யப்பட்டிருக்கிறது. வணிகப் பெருமக்கள் பரந்த விளம்பரம் செய்து எம்மையாதரிப்பதுடன் நாடெங்கும் விலைம் இவ்விசைத்தின் களோட்டின் விளம்பரம் மூலம் நலன்டையக் கோருகிறோம் சீரிய முறையிலுள்ள தனித்தமிழ்ப்பாடல்களும் பிறவும் சுர சாகித்தியப்பகுதியில் வரும். திவ்வியப்பிரபந்த இசை, தேவாரத்திருவாசக இசை, பண்வரலாறு முதலிய தனித் தமிழ்சைக் கூறுகளும் இனி இம்மலர்த் தாள்களில் வரும். வாழ்க தமிழ்சை ! ஓங்குக செந்தமிழ் !!

# தமிழிசையின் அன்பளிப்பு



தமிழர்களின் இசையில் தனிச்சிறப்பும் பண்பும் உண்டு. இசைத்தமிழுக்கு தனியிடம் அளிக்கப்பட்டிருப்பது போதகுகின்றது இயலுக்கும் நாடகத்திற்கும் இசை வேண்டற்பாலது. அவை இசையுடன் பயிலப்படும் போது ஓர் தனி இன்பங்தான். “இமுக்குடைப்பாட்டிற்கு இசை நன்று” என்று கூறியதன் நோக்கமும் இதுவேதான் பிற நாட்டினர் நம் தமிழிசையின் சிறப்பையறிந்தே இதைப்பயில நாடு கடந்து நம் நாடு வந்துற்றனர் என்பது செங்தமிழ் நூல்களிலும் பிற மொழி நூல்களிலும் காணக்கிடக்கின்றது. சப்பான் நாட்டிலிருந்து வந்த சான்யு என்ற தத்துவ நூலாசிரியர் நம் நாட்டு இசைபயின்ற தத்துவ நூலொடு இசையையும் போதித்தார் என்ற சாமதார் என்ற அறிஞர் தனது “மகத நாட்டுச் சிறப்பு” (The Glories of Magadha) என்ற நூலில் விளக்கியுள்ளார். திருஞானசம்பந்தப் பெருமானும் இத்துறையில் அரிய கருத்துக்களை வழங்கியுள்ளார். திருமறைக்காட்டைப்பாடவந்துற்ற திருக்கடைக் காப்பில் தமிழிசையைக் கற்றுத் தெளிவு பெற வேற்று நாட்டினர் ஆங்குப்போந்து இசை பயின்றனர் என்று கூறியுள்ளார். இவ்வண்மையை

‘ஹுபொருள் இன்றமிழ் இயற்கிளவி தேறுமடமாதகுடனார் வேறுதிசையாடவர்கள் கூற இசைதேரும் எழில் வேதவனமே’ என்ற அடிகள் வலியுறுத்துகின்றன.

தமிழிசையும் ஏனைய கூடலப்பொருள்களைப் போல் வணிகத்துறையில் ஒரு காலத்தில் இறங்கியிருந்தது நாடு கடந்து கடல் மூலம்! அயல் நாடுகளுக்குப் பயணம் செய்திருக்கிறது அது மட்டுமாதான் சென்றவிடமெல்லாம் இசைக் கலைக்கோயில்களை எழுப்பியுள்ளது. இந்தியர்கள் மெசொபொதேமியாவில் ஆதியில் குடியேறினர் என்று புதைபொருளாராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர் அங்கு ஒருக்கால் வதிந்து வந்த சுமேரியர்கள் நாகரிகத்தில் இந்தியரை ஒத்திருந்தனரென்றும் கூறுகின்றனர். இவர்களே இந்தியாவிலிருந்து பாரசீகத்தின் வழியாகச் சென்று மத்தியதரைக் கடல் பிரதேசத்தில் சோழதேயம் (Chaldea) எனப்பெயரிய தனித்தமிழ் நாட்டை அமைத்துக் கொண்டிருந்திருக்கின்றனர். இந்தியாவுக்கே உரிமை

யான அவுரி நீலமும் மஸ்லின் கவணியும் யாழும் வார்கட்டிய மத்தளமும் எகிப்தியர்களுடைய கல்லறைகளில் காணப்பட்டன.

பண்ணடாளில் எகிப்துக்கு மிசிரம் என்று பெயர். இது சோழர்களுடைய தேசத்திலடாங்கியிருந்ததென்பது சரித்திர வல்லுநர் களின் முடிவு. சேரர் குலத்தார் கிரேத்தத்தீவில் ஆணைசெலுத்தி யிருக்கின்றனர். தமிழ் குலத்தார் வாழ்ந்து நாகரிகம் பாப்வின் தேசங்களுள் யன்னபாழும் பழைய இத்தாலியும் ஜபிரியா எனப்பட்ட பழைய ஸ்பெயினும் முக்கியமானவை. இந்நாடுகளிலெல்லாம் யாழ்க்கருவி தெய்வமாகப் போற்றப்பட்டிருந்திருக்கிறது. எகிப்திய மொழியிலே யாழுக்கு நங்கா என்று பெயர். சால்தெயாவின் தலைநகராகிய ஊர் என்ற நகரம் இருந்தவிடத்தினை ஆராய்ந்து கண்டெடுத்த யாழோன்று பாக்தாத் நகரக் காட்சிச்சாலையில் (Bagdad Museum) உள்ளது. தீப்ஸ் என்ற எகிப்திய நகரக் கல்லறைகளில் யாழ் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. இவைகளில் பெரும்பாலும் ஏழு நாம்புகள் உள்ளன. ஒரு எகிப்திய யாழில் இருபத்தொரு நாம்புகள் உள்ளது; அது பாரிஸ் நகர பொருட்காட்சிச்சாலையில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. எகிப்தி லூள் யாழ்களில் சில தமிழ்நாட்டு யாழ்களைப் போலவும் மற்றும் சில வேறுபாடுடையவாகவும் இருந்ததாகத் தெரிகிறது. அக்காலத்திய யாழுக்கு யாப்பு என்ற டகாரி வேலை செய்யப்பட்டு பார்ப்பதற்குக் கவர்ச்சிகரமாகச் செய்யப்பட்டிருந்தது யாழின் (தற்காலம்) குடம் என்று சொல்லப்படும் பத்தருக்குமேலே தோலால் செய்யப்பட்ட போர்வை ஒன்று பேர்த்தப்பட்டிருக்கும்; இப்பொழுது அது பலகை யால் செய்யப்பட்டு டகாரி வேலைகளுடன் கூடியது. தோலால் போர்த்தப்பட்டுள்ள போர்வைக்குச் சிகப்புச் சாயம் பூசியிருந்திருக்கிறார்கள். வர்ணம் தோய்க்கும் கலை புராதனத் தமிழர்களின் அருங்கலையாகுமென்பதை அறிமுக மலரிலேயே குறிப்பிட்டுள்ளாம். கல்லறைச் சுவாகளில் ஆண்களும் பெண்களும் யாழ் வாசிப்பதாகப் படங்கள் தீட்டப்பட்டிருப்பதிலிருந்து இரு பால்ர்களும் யாழ் வாசித்து வங்கினிறனர் என்று தெரிகிறது. சித்திர எழுத்துக்களைகொண்டு அலகுகளின் (சுரங்களின்) ஏற்றத் தாழ்வையுணர்த்தும் வழக்கம் பழங்குடியிருக்கின்றனர் என்று பொலில் வரும் வாரததைகளுக்கு மேலோ அல்லது பக்கத்திலோ (Margin) சில பட்சிகளின் உருவம் வரையப் பட்டிருக்கும். அப்பட்சிகளின் தொளி வித்தியாசங்களைப் பாடவின் ஏற்றத் தாழ்வையுணர்ந்து இசையமைத்துப் போடுவர். இங்நூலதான் சங்ககாலப் புகழூய்திய பெருங்குருகு. இதைப்போல் ஏராளமான சுரங்களை நம் பழங்குடியிருக்கின்றனர் என்று பொலில் வருவதைக் கொண்டிருக்கின்றனர் இவற்றை யெல்லாம் ஆராய்ந்த திரு. S. V வேங்கடேச்வரா அவர்கள் தமிழர்களிடமிருந்து சுரசாகித்தியமாய் எழுதும் வழக்கத்தை மற்ற வர்கள் தெரிக்குவதைகாண்டனர் என்று எழுதிப் போந்தனர்,

பிரபு அனைக் நூற்றுண்டுகட்கு முன்பு அரேபியர்கள் இலங்கை சீசன் ரூ அவண்டுள்ள பொருள்களையும் விலையுயர்ந்த பண்டங்களையும் அபகரித்துச் செல்வது பெரும் வழக்கமாயிருந்தது. ஒரு சமயம் எதிரிடை மருத்தினால் (Storm) திசை மாறி நமது நாட்டின் மேற்குக் கடற்கரையையடைந்தனர். இவர்களது இடுக்கணக்களையறிந்த சாமோரின் என்ற சூருநில மனின் அவர்களையுபசரித்து மிகுந்த செல்வது கை வரையாது வழங்கினான். திரும்பிச் சென்று அவர்கள் தங்களது தகைஞான காலியிடத்தில் இனி கொள்ளையுடிக்க இந்தியாவுக்குச் செல்லுவதுதான் அனுகூலம் என்பதை எடுத்துக் காட்டினர். எவ்வளவு நன்றிகெட்ட சீந்தை பாருங்கள்! ஆனால் இது சம்பந்தமாக காலிபு எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. இந்தியாவிலிருந்து வந்த கூட்டத்தில் கில இசைவல்லுனர்களும் இருந்தார்கள்? அவர்களது இன்னிசையைச் செவிமடுத்த காலிபு இந்திய சங்கீதத்தின் மேன்மையையுனர்ந்து இன்னும் அதிகமாக இந்திய சங்கீதத்தைக் கேட்க ஆவன் கொண்டான். இசைவல்லுனர்கள் தேவை என்று அழைப்பு விடுத்து ஒர் தூதுக்குமுறையும் நமது நாட்டிற்கு அனுப்பி வைத்தான். சரித்திர ஆதாரார்வமாக 10,000 பொருங்களையும் பாணர்களையும் இசை வல்லுநர்களையும் நமது நாடு அனுப்பியது. இவர்கள் அரீபியா, ஜீபிரியா (spain), பாரசீகம், யவனம் (greece) முதலிய நாடுகளில் பரவினர். ஆங்காங்கு நினைப்பெற்றும் வாழலாயினர் ஜீபிரியாவில் கார் டோவா என்றவிடத்தில் ஒர் இந்திய இசைப் பல்கலைக் கழகத்தை இவர்கள் அமைத்தனர். அதனால் ஜீபிய இசைக்கு நமது நாட்டிசை அடிப்படையென்பது வெளிப்படை. எனவே இன்று ஸ்பெயின் நாட்டிசையை நாம் செவிமடுக்கும் பொழுது நமது நாட்டின் பண்களாகிய தக்கராகம் (காம்போதி), பழம்பஞ்சரம் (சங்கராபரணம்), கர்காப்ரியா, தோடி, பைரவி, கல்யாணி முதலியவைகளுக்கு ஒத்துராகங்களை அங்கு காண்கிறோம். (ஆதாரம்: அதீயாபீகம் பயாசிரகாயின் எண்பவரின் இந்திய சங்கீதம்”)

பழைய எகிப்திய யாழிகளில் பத்தர் (குடம்) தோணிவடிவாகவும் மகரமீன்வடிவாகவும் குடத்தின் வடிவாகவும் பல திறப்பட்டிருந்த தென் க்காண்கிறோம். தமிழ் நாட்டு யாழிகள் எண்ணூட்டிங்கள் வடிவிற்குக் கிருந்ததெனப் பாணர்கள் வாய் மொழியால் அறியக்கிடக்கின்றது பத்தரின் மேற்பாகம் ஒரு பாதி வறுவாய் மற்றபாதி குடைந்தெடுக்கப் பட்டமாரம். இதனை “இருள் தூங்கு வறுவாய்” என யாழிசிரியர்கள் கூறுகின்றனர்; அதாவது மலை முழைகளிலிருக்கும் கிடக்கின்கள், நீர் வற்றிய காலத்து இருள் தூங்கிய வறுவாயாகத் தோண்றும் என்று பெறப்படும். ஏனையகருத்துகள் எகிப்திய யாழிக்கு நமது யாழியைப்படை என்ற உண்மையை வலியிருத்துகின்றன.

பழங்காலத்தில் நமக்கும் யவனபுரத்திற்கும் வணிகத்தொடர்பும் கலாச்சாரத் தொடர்பும் இருந்து வந்திருக்கிறது “யவனக்கைவினை மகரவீணை” என்று பெருங்கதையில் கூறப்பட்டிருக்கிறது. நக்கீர் பாண்டியன் நன்மாறணைப் புறப்பாட்டினுள்ளே, “யவனர் நல்ல குப்பி யிற் கொடுவரப்பட்ட குளிர்ந்த, நறு நாற்றத்தையுடைய தேற்றைப் பொன்னாற் செய்யப்பட்ட, புனைந்த கலத்தீன் கண்ணே ஏது, நாடோ ரும் ஒள்ளிய வணையுடைய மகளிர் ஊட்ட, மகிழ்ச்சி மிக்கு இனி தாக நடப்பாயாக” என்று பொருள்படும்படியாகக் கூறியிருக்கின்ற ஒர் செய்யுணை, பதிற்றுப்பத்தில் “நயனில் வண்ணசால் யவனர்ப் பிணைத்து” என்று கூறப்பட்டிருப்பதிலிருந்து சேராது ஆனுகையில் யவனத்தினென்று பகுதி உட்பட்டிருந்திருக்கிறது என்பது புலப்படுகின்றது. இவற்றிலிருந்தும் இன்னும் பிறவற்றிலிருந்தும் மத்திய தரைக் கடல் நாகரிகம் என்பது தமிழ்நாகரிகம் என்று விடு. ஆர். இராமச்சந்திர தீசிதர் கூறுகின்றார் “யவனரியற்றிய வினைமாண்பாவை” என்பது கு “சோனகர் பண்ணீன தொழில் மாட்சிமைப்பட்ட பாவை” என உரையாசிரியர்கள் பொருள் கூறியுள்ளனர். ஆனால் சோனகர் என்ற அராபி நாட்டார், பாவை பண்ணும் தொழிலரல்லாதவின். சோனகர் என்றதை ‘யோனகர்’ என்னும் மொழிச்சிதைவாரக்கொண்டு கிரேக்கர் மேலேற்ற வேண்டுமென்றுவிடுவானந்த அடிகள் கூறுகிறார். யவனர் இசைக் கலையில் வல்லுங்காயிருந்தனர் என்றும் அவர்கள் தமிழ்நாட்டுத் தொடர்புகொண்டு கலைவளம் பெற்றவர்கள் என்றும் சிலப்பதி காரம், பெருங்கதை; நெடுநல்வாடை முதலிய நூற்கணைக்கொண்டு அறியக் கிடக்கின்றது. யவன சங்கீதமும் தமிழ்சையடிப்படையாகக் கொண்டுள்ளது என்பது தெற்றெனத் தெரிகின்றது.

யவனர்களின் இசை நமது இசையை ஆதாரமாகக்கொண்டுள்ளது என்பது அறிஞர்களின் முடிவு. இராகமுறை, அதாவது பண்முறை நமது நாட்டில்தான் சீரியமுறையில் வழக்கத்திலிருந்தது இங்கிருந்துதான் அரேபியா, யவனம், பாரசீகம், சீனம் முதலிய நாடுகளுக்கு அன்பளிப்பாகச் சென்றுள்ளது. யவனர்களின் இசைக்கும் நமது நாட்டிசைக்கும் தொடர்பு இருக்கிறது. அலகுமுறை, பணமுறை, அசைவைக்கொண்டு நாதத்தை அறுதியிடும் முறை (Physical aspect) கீபொருளுணர்ந்து லயிக்கும் முறை (Intellectual aspect) முதலியவை இரு முறைகளிலும் காணப்படுகின்றன. பைத்தோசை என்ற யவன நிபுணர் நமது நாட்டிடற்போங்கு நாண்குரல் முதல் (tonic) வள்குரல்வரை (octave) அலகுகணையும் ஆகணவலகுகணையும் (natural and chromatic notes) தனது நாட்டிடற்கு எடுத்துச் சென்றுள்ளார் என்று சரித்திரங் கூறுகிறது. கீழ்க்கண்ட சாகங்களைக் கவனிப்போங்:-

நமது நாட்டுப் பெயர். யவனப் பெயர்.

- 1) சங்கராபரணம் = டயோடோனிக் மேஜர் (Diatonic Major)

2) கரகரப்பிரியா = டோரியன் மோடு (Dorian Mode)

3) அனுமதோடி = கருப்பலகு or பிரிஜியன் (Blacknote scale or Phrygian)

4) கல்யாணி = லிடியன் ஆதெந்டிக் மோடு(Lydian authentic Mode)

5) அரிகாம்போதி = ஜபோலிடியன் பிளேகல் மோடு(Hypo-Lydian Plagal Mode)

6) நட்டைப்பாவி = ஜபோடோரியன் மோடு(HypoDorian Mode)

பெயரில் வேற்றுமையே தவிர பண்முறையில் வேற்றுமையில்லை அலகு முறையும் சின்வருமாறு :-

நமதுபெயர். யவனப் பெயர்.

- 1) ஆகணத்துத்தம் (சுத்தரிஷபம்) = இயோலியன் விடியன் டோன்

2) துத்தம் (சுதுஸ்ருதிரிஷபம்) = விடியன் டோன்,

3) ஆகணக்கைக்கிளை (சாதாரண காந்தாரம்) = ஜபர்டோரியன் டோன்.

4) கைக்கிளை (அந்தாகாந்தாரம்) = ஜபர் இயாஸ்டியன்டோன்

5) ஆகண உழை (சுத்தமத்யமம்) = ஜபர் சிரினியன்டோன்

9) உழை (பிரதிமத்யமம்) = ஜபர் இயோலியன்டோன்,

7) இளி (பஞ்சபம்) = ஜபர் விடியன்டோன்.

8) ஆகணவிளரி (சுத்ததைவதம்) = ஜபோஇயோலியன்

9) விளரி (சுதுஸ்ருதிதைவதம்) = ஜபோலிடியன்.

10) ஆகணத்தாரம் (கைசீக நிஷாதம்) ≈ டோரியன்.

11) தாரம் (சாகலி நிஷாதம்) = ஜயாஸ்டியன்

12) வங்குரல் (தாரஷ்ட்ஜம்) = பிரினியன்டோன்.

இந்த அட்டவணையில் பெயர்கள் தான் வேற்றுமையாயுள்ளன வேத தசீர் பாரீஸ் முறையில் வேற்றுமையில்லை, நமதிசை எவ்வாறு யவன் இசையை இசைப்படுத்தியிருக்கிறது பாருக்கள்.

# வினாக்கள் யாழ்ப்பன்னி வீணதான் நோற்பான்.

நச்சினார்க்கிணியர் வீணையென்று யாழையும் பாட்டையும் குறிக்கிறது என்ற கூறியிருக்கிறார். இடைக்காலப் புலவர்களில் முதல்வர் திருத்தக்கதேவர். இவர் இயற்றிய நூல் சீவகசீந்தாமணி இவரது காலம் கி. பி ஏழாம் நூற்றூண்டிற்கும் பதின் மூன்றும் நூற்றூண்டிற்கும் உட்பட்ட இடைக்காலமாகும். இக்காலத்தில்தான் திருக்காளசம்பந்தர், மாணிக்கவாசகர், திருத்தக்கீதவர், அடியார்க்கு நல்லார், நச்சினார்க்கிணியர் முதலானேர் வதிந்தனர். “சிந்தாமணி” யிலும் யாழையும் வீணையையும் சேர்த்தே கூறினர் ஆசிரியர், சீவகரை த்திறங்கு செய்ய கந்தருவதத்தை தனது தாதிமூலமாகப் பல யாழ் கணை அனுப்பிப் பரிட்சித்தான். சீவகரும் “வீணப்போருக்கு செல்கு வம்யாழுமின்னே” என்கிறார். வீணப்போரில் சீவகர் கையாண்ட கருவி யாழே என்பதை “அழிற்றகை மார்பறகின் யாழிதுவுய்த்துக்கொடுமோ வென்றுள்” என்பதிலிருந்து அறியக்கிடக்கின்றது. முதலில் கந்தருவ தத்தையும் பிறகு சீவகரும் இசைப்பித்தது யாழேதான்.

“அண்ணலி யாழ் நரம்பையாய்ந்து மணி விர  
றவழ்ந்தவாறும் பண்ணிய விலையும் பற்றிப்  
பாடிய வனப்பு நோக்கி”

என்பதிலிருந்து மாடகம் தழீஇக்குபின்றது யாழென்றும் மிடற்றுல் பாடப்பட்டது என்பதும் புலனுகின்றது.

இவண் ஓர்வழிப்பேறு (digression) யாழாசிரியன் அமைதி கூறுமிடத்து. யாழைச்சோதித்துக் குற்றமற்றதாகச் செய்து கொள்ள வேண்டும். பண்மொழி நரம்புகளைப்பற்றுவழிசேர்த்துக் கொள்ள வேண்டும். நாண்குரல் வன்குரல் (ஆதாரச்ஜம், தாஷ்ஜம்) முதலிய பாலை நிலைகளை ஆராய்ந்து சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இடக்கை கோட்டௌடு சேர்த்தி விரல்கள் பாலைநிலைகளில் பரிமார், வலக்கை பண்மொழி நரம்புகளைக் குஞ்சித்து இசை நிகழ்த்த வேண்டும். சில போழ்து இசை அருகணீந்து யாழிலடங்காததாய் விடும். நரம்புகள் வீக்குடைந்து இசைவளராமலாய்விடும். எனவே யாழில் அளவாக இயற்றுதல் அமைவுடையது (The instrument has its own limitations). முதலாம் இராசராசசோழர் தேவாரப் பதிகங்கட்கு இசை வகுக்கக்கருதி நம்பியாண்டார் நம்பிகளுடன்

திருஏருக்கத்தம்புலியூரையடைந்து, ‘எம்பெருமானே! இன்னிசைதந்தஞ்சூல்வீர்’ எனக்குறையிரங்து வேண்டினார் இங்குதான் தேவாரங்கட்டு இசை வகுத்துப் பண்ணடைவு செய்யப்பெற்றது என்பது திருமுறை கண்டபுராணச் செய்தியாகும்.

‘நல்லிசையாழ்ப் பாணானார் நன்மரபின் வழிவந்த வல்லியொருத்திக் கிசைகள் வாய்ப்பவளித்தோம் என்று சொல்லவெள் தனையழைத்துச் சூருதிவழிப்பண்தழுவும் நல்லிசையின் வழிகேட்டு நம்பியிறையுண்மகிழ்ந்தார்’

யாழ்ப்பாணர் வழியில் வந்தமாதாரார் ஒருவரால் இசைவகுக்கப் பெற்றதென்பதைத்தான் திருமுறைகண்டபுராணம் இனிதியம் புகின்றது. பெரும்பாணர் வழியினர் தமிழ்சைக்கே நிலைக்களான்யிலின்கினர்.

சீவகசிந்தாமணி உரையுள் வீஜை என்பது யாழையும் பாட்டையும் குறிக்கும் என்றும் வீஜைதாளத்தோடே கண்டத்திலும் கருவியிலும் பிறக்கும் பாட்டு என்றும் கூறப்பட்டிருக்கிறது. சீவகருக்கும் தத்தைக்கரும் நடந்த இசை வாதில் “சீவகன் தத்தையையாழும் பாட்டும் வென்றான்” என்று உரையில் விளக்கப்பட்டிருக்கிறது. மிடற்றோடு தொட்டிமைகொண்ட யாழிலைசையை ‘வீஜைக்கெவிச் கவையமிரதம்’ அதாவது செனிக்கு இனிமை தரும் அமுதம் என்று சிந்தாமணி யிலே கூறப்பட்டுள்ளது திருநீலகண்ட யாழ்ப்பாணர் வரலாற்றைக் கவனிப்போமேயானால் யாழில், திவாவு, நரம்பு, இவைகளின் அளவுகளால் இசை நிறைவு பெருது என்று கொண்டோம். எனவே வீக்கிய நரம்பின் தீவினையை நீக்குதல்பொருட்டு மிடற்றிசையும் சேர்ந்து வீஜையாகின்றது. திருப்பாணைழ்வார் வரலாற்றிலும் இதே உண்மை வலியுறுத்தப்படுகிறது. யாழிலைமார்பிற்றுங்கி நரம்பிஜை வருட இசையையெழுப்பி, யாழிலைசையும் மிடற்றினெலியும் ஒரு தன்மையாய் ஒன்றி உள்ளங்களின்து திருமாலுவப்ப இன்னிசை யாழ்பாடு இன்புறநனர் திருப்பாணைழ்வார். இதிலிருந்து திருநீலகண்ட யாழ்ப்பாணரும் திருப்பாணைழ்வாரும் யாழையும் மிடற்றையும் ஒன்றி வீணாகானம் பொழிந்திருக்கின்றனர் என்பது பெறப்படுகின்றது.

ஆழ்ந்து தோள்றுவதால் யாழ் என்று ஆயிற்று. வாய், முக்கு, கண், செலி என்கிற நான்குறுப்புகளுக்கீற்றுப் பால் வகை யாழாயிற்று. உள்துளை ஒன்று உண்டு. விளரி பேசுகின்ற ஓர் இடத்தைச் சேர்த்து ஜூந்தாயிற்று. இந்த ஐந்தும் பேசுகின்ற பொழுது நமது அவயவங்கள் 32-ம் பேசுகின்றன. ஒவ்வொர் அங்கத்திற்கும் ஒவ்வொர் சரமாக

32 சுரங்களுண்டு. ஒவ்வொரு அவயவத்திற்கும் ஒவ்வொரு சுரம் உண்டு. (இவற்றைப் பின்னர் ஓலியிலக் கணம் கூறுமிடத்து விளக்குவாம்) இவை மிடற்றுல் வெளிப்போந்து யாழோசையுடன் ஓராங்கு செவிக்கினியமுதாகும்போதுதான் வீஜை என்ற சொல் அக்காலத்தில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த சுரங்களின் பாலைத் தரிசியல் முறைப்படி ஆயிரக்கணக்கான பண்கள் பிறக்கின்றன.

(ஆதாரம்: பண் இலக்கண குத்திரம்.)

இசைக்குரிய ஓலியை ஒரு அகமாக வசூத்து அதைப்பல இசைக் கூறுகளாக வசூத்து யாழ்க் கருணையிலெழுப்பக் கூடியவற்றை அக்கருணையிலும் மிடற்றிலெழுப்பக் கூடியவற்றை மிடற்றிலும் எழுப்பி வீஜை செய்வது அக்கால மரபு. யாழ், வீஜையினின் று வேறுபட்ட போதிலும் தமிழ் நாட்டிற்கே சிறப்பாக உரியது. சிலப்பதிகாரம் இரண்டாயிரம் ஆண்டுக்கட்டு முன் பிருந்த இசை மரபுகளைக்கொண்ட ஓர் இசைக் கருவுலம். பாப்ளி எனவரின் “இந்திய சங்கீதம்” என்ற நூலில் “இசையின் விஞ்ஞான முறையையும்: மிடற்றுப் பாடல்களையும், வாத்திய இசைகளையும், இசைக் கருவிகளையும் தமிழ் நூல்கள் குறிப்பிடுவது தெள்ளின்திய (தமிழ்) மக்களிடையே கிறித்தவ சகாப்பத்த தொடக்கத்தில், மிக உயர்ந்த நிகையை இசைப் பயிற்சி அடைங்கிறது என்பதைத் தெளிவாக்குகின்றது”. சில சமன நிகண்டுகள் கூட சுரங்களின் தமிழ்ப் பெயர்களையும் தமிழிசை அமைப்புகளாகிய பாலைகளையும் பலவகை யாழ்களையும் பண்களின் பெயர்களையும் குறிப்பிடுகின்றது.

யாழ் ப் பாடலும் கண்டப்பாடலும் குழலிசைப்பாடலும் இயைந்து கேட்போர் செவிக்கொள் அமைந்த காரணத்தாற்குறியறிந்து சேரவாசித்தலும், மற்றைக் கருவிகளிற்குறை நிரப்புதலும் போன்ற இசையிலக்கணம் அக்காலத்தில் விரிவாக அறியப் பெற்றிருந்திருக்கின்றது. குற்றங்கள் நிகழாது யாழிலும் மிடற்றிலும் இசையெழுப்புவதுபற்றி பருந்தின் நிழலியக்கத்தை உவமைக்குறிப் போந்தனர் திருத்தக்கதேவர். நம்மாழ்வாரும் “யாழின் இசையேயே தேயறினின் பபனேயரியேறே” என்று எங்கெருமாணை விரிகினரூர் அறிவின பயனுவது யாழிசையையும் மிடற்றிசையையும் கலந்து வீணாகானத்தையுணர்து ஓராங்கு அனுபவிப்பதுதான் பண்டட்ட வழக்கு.

அறிமுகமலர், மாசிமலர், பங்குனிமலர் ஆகிய இம்மூன்று திலகங்களுக்கிணிலும் யாழ் வேறு வீஜை வேறு என்ற கருத்துகளையும் பழைய மரபுகளையும் வரண்முறைகளையும் இலக்கணவமைதியையும் மாணிக்கவாசகர், கமபர், திருத்தக்கதீவர் ஆகிப்பாருடைய கருத்துகளும் இவ்வண்மையையே வலியுறுத்துகின்றன.

# சோல்லிய பாட்டுன் பொருளுணர்ந்து சோல்லுவார்.

திருவாதனுர் எவ்வளவு அழகாக இயலிசையின் பெருமை பற்றி விளக்குகிறார் பாருங்கள்! பொருளை உணராயல் பாடுவது உசிதமல்ல என்பதை எடுத்துக் காட்டுகிறார். பொருளும் இசையும் பருந்தும் அதன் நிலை போலும் உளது என்பர் ஆன்றே. ஒன்றுக் கொன்று இல்லையிருக்கத்து. பொருளின் நியிசையில்லை; இசையின் நிப்பு பொருளில்லை. பொருளையுணர்ந்து பின்பற்றுவதற்கு இசை; இசையை நிரும்பும் மூலம் பொருளையனுபவிப்பது பழந்தமிழ் மரபு. மரபு கெட்டாமல் போற்றி வளர்ப்பது ஒவ்வொரு தமிழனின் தீராக்கடமையாகும். தமிழிசையின் தனிப்பெறுமை, பல்ளாண்டு பல்லாண்டு களாக தென்தமிழ் நாட்டில் தலைசிறந்து விளங்கிவருகிறது. மனிதன் மாத்திரங்தானு தமிழிசையைப் பேணி வளர்த்திருக்கின்றன. நான்கறிவுள்ள வண்டுகள் கூட இசையின் பதைத் தூகர்ந்திருக்கின்றன. வென்றால் ஆற்றிவு படைத்த மனிதன் தமிழிசையை எவ்வாறு போற்றி யிருப்பான?

“வண்டுதமிழ்ப் பாட்டிசைக்கும் தாமரையே” யென்று சீவக சிந்தாமணியில் திருத்தக்கடேவர் பாடியுள்ளார். வண்டுகள் கூட நிமிப்பாட்டையே இசைக்கின்றன வென்பது நம்நாட்டிசையை எத் துலைபெருமைபடுத்திப் பாடியுள்ளார். சிந்தாமணியார் காவடி ச்சிந்து என்பது தமிழ் நாட்டுப் பழம்பாடல்களில் ஓர் வகை. கடவுளுக்கு பாற்காவடி. அன்னக்காவடி முதலியலை எடுப்பித்துப் போற்றுவது வழக்கம். இறையினிடம் தமது பக்தியையுணர்த்த இதோர் முறை சிந்து என்பது நாட்டுப்பாடல்களில் ஓர்வகை. இது பலதரப்பட்டது. காவடி ச்சிந்து. நொன்றிச்சிந்து, வழிநடைச் சிந்து என்பன (இவற்றை பின்னர் சாகித்திய வரலாற்றில் விளக்குவாம்). அன்னமைலை ரெட்டியார் “வண்டு தேஜையுண்டு முகாரி ராகம் பாடுமே “என்று பாடியுள்ளார். உண்மையான மெய்ப்பாடுகளைக் கேட்கவேண்டுமென்றால் பொருளுணர்ச்சிகளுடன் கூடிய பாடல்களைப்பாடக் கேட்கவேண்டும். பல சுவைப்பட்ட பாடல்களை இந்தந்த சுவைக்கேற்பப்பாட வேண்டும். சுவைகட்குவேறுபட்ட முறையில் பாடல்களைப்பாடி ஞாக்கள் ஏனத்திற்குள்ளாகும் படி நேரிடும்.

இதை விரித்தால் விளக்கத்தில்டங்காமல் விரியும். இரண்டொரு உதாரணங்களை மாத்திரம் கொள்ளல் சாலச் சிறப்புடைத்து. வீரச்சுவை கொள்ளுமிடத்து இன்பச்சுவையும் பகைச்சுவை பிறப்பிக்க வேண்டியவிடத்து நகைச்சுவையும் இவ்விதம் மாறிப்பாடு அவல் நிலையை யேற்படுத்தக்கூடிரது. திருமணம் நிகழுங்கால் சந்தர்ப்பங்களுக்கேற்ப நிகழ்ச்சிகள் நிலவும். நிகழ்ச்சிகளுக்கேற்ப ராகங்களும் பணகளும் பாடப்படும், அல்லது வாச்சியங்களில் குயிலப்படும், சந்தர்ப்பங்களில் பற்பல உணர்ச்சிகளுக்கேற்ப இதைப் பண்கள் மாறும். கணித நூல் வல்லோர்கள் குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட பண்கள் உணர்ச்சிகளையும் மெய்ப்பாடுகளையும் பிறப்பிக்கும் என்று கணிதத்துள்ளனர். சந்தர்ப்பங்களுக்கும் பண்களாலேற்படுத்தக்கூடும் உணர்ச்சிகளுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. மங்கல சம்பவங்களுக்குப் பத்திப்பாடல்களும் பத்தியை யுணர்த்த காதற்பாடல்களும் காதலை யுணர்த்த அவல்பாடல்களும் அவலத்தை யுணர்த்த வீரபாடல் களும் வீரத்தையுணர்த்த அமைதிப்பாடல்களும் அவலத்தையுணர்த்த விகறப்பாடல்களும் பொருந்தா. சாதாரணப் பகுத்தறிவுக்கே இவை புறம்பானவை. உணர்த்தவேண்டிய மெய்ப்பாடுகளும் மாறிவிடும்; எனவே விபரீத வினாவுகளேற்படும்.

ஒரு திரு மணவைபவும். மண நூல் முடிபோடும்பொழுது நாகசுரத்தில் அவல்பண்குயிலப்பட்டது. திருமணம் நிகழ்ந்த நாள் காவது நாள் மணமகன் மேற்படிப்புக்காக அயல்நாடு சென்றுவிட்டான்; அவன் ஜயாண்டு தங்கி மேற்படிப்பை முடிகக நேரிட்டது தாய் நாடு திரும்பியதும் கௌரவமான உத்தியோகத்திலமர்த்தப் பட்டு சிறப்பிக்கப்பட்டான், அந்தோ! அதிக நாளில்லையே; இரத்த நாளங்கள் வெடித்து மரணமடைந்தான். அவலப் பண்ணின் அவதியோ! மற்றேர் திருமணம். மங்கலச் சூததீரம் தரிக்கும் சந்தர்ப்பத்தில் நாகசுரத்தில் ‘சிறை வாயில் தன்னில் அழுதார்பாரத மாதா’ என்ற பாடல் குயிலப்பட்டது. அன்று மாலையே பானம் பருகும்பொழுது மணமகன் மண்ணக்குத்தை நீத்தான். என்ன அவலம் பாருங்கள்! இம்மாதிரி உதாரணங்கள் கணக்கில்டங்கா. எனவே பொருள்வேறுபட்ட பாடல்கள் விபரீத முடிவுகளை உண்டாக்கும்.

தாய்மொழியிலமைந்த பாடல்களைக் கையாளும்பொழுதே பதங்களைக் கைவேறு கால்வேறுகப் பிரிப்பார்களேயானால் வேறு மொழியிலுள்ள பாடல்களைப்பற்றிக் கூறவும் வேண்டுமோ! உதாரணம்:— காமப்பிசாசு என்ற வார்த்தையை அச்சிட்டு ஏட்டிலேற்றும்பொழுது காமப்பி...சாசு என்று பிரித்து ஆக்கியளார்கள். இதனால் பொருள் எப்படி பாதிக்கப்படுகிறது பாருங்கள்! தெரியாத மொழிகளிலுள்ள

பாடல்களைப்பற்றியோ, கேட்கவேண்டியதில்லை. சுக்குமி...ளருதி... பிலி என் றதான் பிரிக்கப்படுகிறது. இசையால் பொருளீரும் பொருளாலிசையையும் ஓர்ந்து அனுபவிப்பதற்குத்தானே பண்களீரும் பாடல்களீரும் பெரியோர்கள் கமனம் செய்துள்ளனர்!

பாடல்களை ஆக்குபவர்களின் கருத்துக்களீரும் மெய்ப்பாடுகளீரும் பாடுவோர் நன்கு கவனித்து ஆராய்ந்து இனிமை கெடாமலும் பொருள் கெடாமலும் அழகுக்கு அழுது செய்வதுபோல் பாடுதல்தான் தமிழர்களின் பண்பு எதற்காக நம் இனிய தாய்மொழி - தமிழ்மொழி - ஏற்பட்டிருக்கிறது? பொருள்களை நயம்பட உணர்த்துவதற்கும் கேட்போர் உணர்ச்சி வயப்பட்டுப் பரவசமடைவதற்குந்தானே! இப்பயன்கிட்டனில்லையென்றால் பொருளற்ற பாட்டு உயிரற்ற உடல்போல்லவா ஆய்விடும்! எனவே பாடல்களின் பொருள்களைத்தான் முக்கியமாய்ப் பாடி மெய்ப்பாட்டுடன் உணர்த்தவேண்டும். பாடல்களை இயற்றுபவர் ஒரு சாராாகவும் அவற்றிற்குப் பண்ணமைத்து இசைப்படுத்துபவர் மற்றொரு சாராாகவுமேற்பட்டால்தான் பொருளுமிசையுமோர்ந்து அமையாது தாமரை மேலத்தான் போலாய்விடும்.

சொல்லும் பொருளும் இனிமையாக இருக்கவேண்டும். “ஈதல் இசைபட வாழ்தல்” என்றார் திருவள்ளுவர். இசைக்கு இனிமையூட்டுவது மனிதனின் முயற்சியும் தத்துவமனும். பொருளற்ற இசையும் இசையற்ற பொருளும் இறைவனை நெகிழ்சிக்க இயலாது; மற்ற உயிரினங்களீரும் மகிழ்ச்சிக்கழியாது. பொருளை அப்பட்டமாக விளக்கினால் பின்துக்கு குழைக்கும் தன்மையிறுது என்ற காரணத்தினாலேதான் பொருள் இசைமயமாக ஒதுப்படுகிறது. பின்னோப்பறுவத்தில் மகிழ்ச்சியூட்டி உறங்கவைப்பது சுத்தமான இசை. இவைதாம் ஊசற்பாட்டுகள் என்று பாடப்பட்டு வருகின்றன. சங்க விலக்கியங்களில் “ஊசல் வரி” என்று இது போற்றப்பட்டுள்ளது. காளைப்பறுவத்தில் அதாவது திருமணப்பறுவத்தில் இசை கலந்த பொருள்மக்கள் நெஞ்சை மகிழ்ச்சித்து ஒருவர்பால் மற்றொருவரை இயங்கச் செய்கின்றது. வயது வந்த பறுவத்தில் பக்த்திப்பாடல்களாகவும் சேய்க்குக்குச் செருப்பறையூட்டும் சிந்தையைக்கிணிக்கும் பாடல்களாகவும் வயது முதிர்ந்த காலத்திலே இம்மைக்கும் மறுமைக்கும் வழித்துணை காட்டும் பேரினப்பாடல்களாகவும் இசையும் பொருளும் கலந்த பாடல்கள் அமைந்து வழிகாட்டுகின்றன. பாடுகின்ற பாடல்களின் பொருளீருணர்கின்ற நிலையென்பது சாதரண மக்கள் முதல் ஆண்டேருவரை யனுபவிக்கும் கலையாகும்.

நல்ல கருத்துக்கள் கொண்ட பாடல்களை பொருள் விளங்கும்படி பாடவேண்டும். இப்பேற்பட்ட பாடல்களைச் செவிமடுக்கும் பொழுது தான் நல்ல உணர்ச்சியையும் மெய்ப்பாட்டையும் அடைய முடிகிறது. அதனால் உண்மையான இன்பத்தையும் அனுபவிக்க முடிகிறது. இத்தகைய உயர்வு தனித் தமிழிலைக்குத் தானுள்ளது. எனபதை நானேடுத்துக் காட்டாமலே மக்கள் உணர முடியும். ஆண்டவனே தமிழோடு இசைகீட்கூட விழுமிகின்றுவன்பது பக்தர்ச்சின் அனுபவம். சமைப்பெருமக்கள் பொருள்கலந்த இசைப் பாடல்களைப் பாடுப் பரமனை மகிழ்வித்ததோடு மக்களிடையேயும் பகுதியுணர்ச்சியைப் பரப்பினர். “அளப்பில் கீதஞ்சொன்றாக்கு அடிகளதாம் அருளு மாறே” என்று அநுஷ்஠ிசெல்வர் சொல்லுகின்றார்.

பாட்டின் சுவை, இசையின் இனிமை, பொருள் நயம், பாடுபவரின் உள்ளக்கிளர்ச்சி இவையனைத்தும் ஓர்ந்தே இசை விகழ்தல் வேண்டும். கருத்து, இசை நயம், பொருள் மேம்பாடு, பண்ணையுங்கு எல்லாம் சேர்த்து இயங்க வேண்டும். இவ்விதம் நிகழ்ந்தால் தான் கேட்போருள்ளத்திலும் வாழ்விலும் பொருளாடு கலந்த பாட்டின் உணர்ச்சி எதிரொலித்து நல்ல பயனைத் தரும். பாட்டைப் பாடும் பொழுதே அதன் பொருளை விளங்க வைத்து சுவை சொட்டச் செய்யவேண்டும். பொருள் பெருக, இசை இழைய, இன்பக் களிப்பைப்படிடி உள்ளம் சிலிர்க்கச் செய்யவேண்டும். நமக்குத் தற்காலம் வேண்டியது கலைப்பண்புள்ள பண. வாழ்க்கைத் தரத்தையுர்த்தி மகிழ்விக்கும் பாடல்களே நமக்குத் தேவை. கைவழி நயனமும் கணவழி மனமும் பொருள்வழி யாவும் சென்ற பாடலையே மக்கள் பெரிதும் விரும்புவர். காழியர் கோணமுத்துத்தாண்டவர் ஒரு நாள் சிதம்பரம் வரும்போது இடைவழி யில் தமமைபாம்பு ஒன்று தீண்டிவிட்டது; ஆனால் அவர் சிறிதும் மனம் கலங்காது “அருமருங்தொரு தனி மருந்திது அம்பலத்தில் கண்டேன்” என்று பெயருள் விளங்கப் பாடியதும், அங்கொடிய அரவின் கடுவிடம் உடனே இறங்கிவிட்டது சொற் செறிவு, பொருட் செறிவு, ஒசை நயம், இசைப் புலமை, இலக்கிய-இலக்கணப் புலமை, உலகியலரிவு, மெய்யுணர்வு முதலிய யாவும் விரவிய பாடலாளைத்தான் இக்கட்டுரையின் தலையங்கம் விளக்குகின்றது. இப்பேற்பட்ட பாடல்களை கற்பவர் ரசிப்பவர், பாடுபவர் ஆகியோரின் மனதைக் களிவித்து இசையிலக்கண வரம்பை விளக்கும் திட்ப நுட்பங்களாகும்.

# மிடற்றிசையும் கைவழியும்.



ஒளவை முதாட்டியார் “சங்கத்தமிழ் மூன்றும்” அமக்குத் தரும்படி விநாயகக் கடவுளை இறைஞக்கின்றார். இசைக்கு இயற் றெடர்பும் நாடகத்தொடர்புமண்டு என்ற கர்ரணத்தினால் இசையை நடுநாயகமாய் வைத்து தமிழ் மொழி இயலிசைநாடகமென மூவகைப் படுமென்று ஆன்றேர் கூறிப்போங்தனர். தொல்காப்பியத்திலே கருப்பொருள் வரிசையில் யாழும் பண்ணும் பறையும் சேர்க்கப் பட்டுள்ளன. மூல்கூ, மருதம், நெய்தல், பாகூ, குறிஞ்சி முதலிய ஜவகை நிலங்கட்கும் ஜவகை யாழ்களுண்டு. ஜவகைப் பாடல்களும் அமைதிகளுமண்டு. குழலினிது யாழினிது என்று வள்ளுவர் கூறு வதையார்யந்தால் குழலே பண்மொழியாக (ஆதார சுருதியாக) இருந்ததென்பதை ஒருவாறு உணரலாம். “குழல் வழி நின்றது யாழே” என்ற உண்மையும் இதனைவலியறுத்துகின்றது. குழந்தை ஞானசம்பந்தப்பெருமானும் “ஆடிப்பாடு” அண்ணோமலையை யடைந்தனராம். ஒரு பக்கம் மகளிர் பண்பாட்டிசைக்க, மற்றேர் பக்கம் சிலர் அரங்கத்தே அழகுற நடமாடும் காட்சி பழைய சங்க நூல்களில் விளக்கப்பட்டிருக்கின்றது.

காவிரியாற்றங்கரைதனிலே குயில்கள் இசைபாட அதற் கேற்ப மயில்கள் ஆடிக்களிடம் புரிந்த காட்சியை இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்திலே சித்தரிக்கின்றார். இயற்கை எழில்களும் ஆடல் பாடல்களில் வளமுற்றன என்பது “காரிகையார் பண்பாடு ..... சேயிழையார் நடம்பாலிலும் திருவையாறே” என்ற அடிகள் புலப் படுத்துகின்றன. வண்டுகள் பாடி மயில் நடமாடும் காட்சியும் ஓரிடத்தில் விளக்கம் பெற்றுள்ளது. சமீபத்தில் வாழுந்து மறைந்த சுதந்திரப்புலவர் பாரதியாரும் “ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று ஆடுவோமே” என்று உணர்ச்சி ததுமப்பாடியுள்ளார். ஆனால் நாகரிகத்தில் தலை சிறந்து விளங்கிய அன்றைய தமிழ் நாட்டிலோ, எங்கும் சேயிழையார் பாடல்கள்! நாள்தோறும் “பாடல்முழுவும் குழலுமியம்பப்பனைத் தோளியர் பாடலோடு ஆடல் அருகு” காட்சிகள் தலைசிறந்து அமைந்திருந்தன.

உள்ளத்து மகிழ்ச்சிகள்தாம் பாடலாய் விளைவு பெறுகின்றன. பழங்தமிழர்களின் நாகரிகம் சிறந்தோங்கி வளமுற்றிருந்த காலத்தில்

ஆடவரும் பெண்டிரும் கைகலந்து ஆடியும் பாடியும் பொழுது போக்கியிருக்கின்றனர். என்று வித்துவான் அ. மு. பரமசிவானந்தம் கூறுகிறார். தாம் மகிழ்வுற்றோடு கேட்போருள்ளத்தையும் பினித்து குழுத்து மகிழ்வித்துள்ளனர். பண் ஒன்றப்பாட்டிசைத்து யாவரு மின்புறும்படி அக்காலத்து மக்கள் செய்துள்ளனர். இவ்வாறு உள்ளங்கள் கலந்து இசையின்பெமய்து களிப்புறுவதற்கு மிடற்றிசையும் இசைக்கருவிகளுமே தேவையான வாய்ப்பையளித்து வந்தன. பாடுவதை நிட கேட்பதில் மக்களுக்கு ஆர்வம் அதிகம். ஆனால் இசைபாடுவதால் சுவாசகோசங்கள் நன்கு விரிந்து சுருங்கி ஆரோக்கியம் வளர்கின்றது இசைப்பயிற்சி ஞாபகசக்தியை வளர்க்கின்றது. மனதை ஊன்றங்கீஸ்தியின்றது. (Concentration). பண் பாட்டோடு சேர்ந்து பொருந்தி வழங்கப்பட்டால் யாவரும் கேட்டு இன்பமடையக்கூடும். P. இராமநாதனவர்களின் தமிழ் அராதியில் இசைக்கருவி ஐவகைப்படும் என்றும், அவை-தோற்கருவி, துளைக்கருவி நரம்புக்கருவி, கஞ்சக்கருவி, மிடற்றுக்கறுள்-என்றும் கூறி யுள்ளார். “யாழும் குழலும் சீரும் மிடறும்” என்று சிலப்பதிகார அரங்கேற்றுகாதையில் வரும் மிடற்றைச்சாரீர வீணை என்று உரையாசிரியர் கூறுகிறார். மிடறு என்பது கண்டத்தால் பாடப்படும் பாட்டு என்று கொள்ளத்தக்கது. திருத்தக்கதேவரது சீவகசிந்தாமணியில் “தொட்டிமையுடைய வீணைச் செவிச்சுவை” என்பதற்கு ஒற்றுமையையுடைய சாரீர வீணை என்று பொருளாசிரியர் வழங்குகிறார். சிலப்பதிகாரம் வேனிற்காதையில் “அதிரா மரசின் யாழ்கை வாங்கி மதுர கீதம்பாடின் மயங்கி” என்பதற்கு உரையாசிரியர் “கோவை கலங்காத மரசினையுடைய யாழைக்கையில் வாங்கி, மிடற்றுலே முற்பட மதுர கீதமாகப் பாடி அதுமயங்கிக் காலத்தாற் பாடத் தொடங்கினவன்” என்று பொருள் படுத்தியிருக்கிறார். கோவை ஊட்சிசென்றமையால் தனித்தேகிய மாதவி மேல்மாட நிலா முற்றத்தில் யாழில் மேற்செம்பாலைப்பண்ணை முந்துறக் கண்டத்தாற்பாடு, அது மயங்கினமையின், அதனையே கருவியாலுமியக்கிப் பண்ணிலே மயங்கினள்.

மிடற்றுப் பாடவின் உயர்வைத் திருநாவுக்கரசர் “பாராகிப் பண்ணுகிப் பாடலாகிப் பரஞ்சுடராயச் சென்றஷுகள் நின்றவாறே” எனக் கூறிப்போந்தார் ஞான சம்பந்தப்பெறுமானும் “பண்ணும் பதம் எழும் பலவோசைத்தமிழ்வையும் உண்ணின்றதொர் சுலையும் உறுதாளத் தொலிபலவும் “என்று இதினை வலியுறுத்துகின்றார். பண்ணும் பாடலும் எண்ணெயும் திரியும் போலுள்ளது எக்கிறார் திருப்புகழ் மணி T. M. கிருட்டினசாமி அய்யர். பண்ணும் பாடலும் பத்தியால் பிறக்கின்றன என்றும், இதயக்கணியில் அனறிப் பிறவா ஆதலாலும், இதய

உணர்ச்சிக்கும் பண்ணுக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்கிறார். திரு. அய்யர். மிடற்றுப்பாடலை மாணிக்கவாசகப் பெருமான் “பாடவேண் டும் நான் போற்றி நின்னையோடினைந்து நைந்துருகி நெக்கு ஆடவேண்டும் நான் போற்றி” என்றும் “நேர் பாடல் பாடி நினைப்பரிய தனிப் பெரியோன் சீர் பாடல் பாடி நாம் தெள்ளேண்ம கொட்டோமோ” என்றும் பரடுகின்றார். தாயுமானவரும் “பாடுகின்ற பனு வலோர்கள் தேடுகின்ற தெய்வமே” ‘என்று பாடுகின்றார். “தமிழோ டிசைபாடல் மறந்தறியேன்” என்றார் அப்பர் எனவே மிடற்றுல் பாடி இறைவணை வழிபடுதல் ஓர் பழங் தமிழ் மரபு. ஆதலால் நாயன்மார் களும் ஆழ்வார்களும் தேவாரம், திருவாசகம், திவ்வியப் பிரபந்தம் முதலிய துதிப்பாடலகளை மிடற்றுல் பாடியருளியுள்ளார்கள் “பண்ணியல் பாடல்றுத ஆலூப் பசுபதியீச்சுரம் பாடு நாவே” என்பது ஞானசம்பந்தரின் குறிச்சீச்செசந்திறப்பதிகம்.

இடைக்காலத்திலெழுந்த சீவக சிந்தாமணியைச் சுற்று நோக்குவாம். யாழ்மண்டபத்தில் மணவினைக்கருதி அரசினங்குமார்களும் இசைவல்லுநர்களும் யாழ்வல்லோர்களும் குழுமியிருக்கின்றனர் கந்தருவதத்தை அழகுற அமைந்து அவைப்பரிசாரமாக ஓர் இளிய பாடலைப் பாடுகிறார்கள். அவள்து தோழி, குழுயியிருந்த ஆடவரை நோக்கி “இவளது யாழ் வாசினைபோல விரையப் பாடுவீராக்” என்று பகர்கிறார்கள். தத்தைப்போகிக் அழகாக, “அருங்கஷ மிடறும் விம்மாதனைமணியைப்பிரித்தான்று இருங்கடற் பவளச் செவ்வாய் திறந்த வள் பாடினுளோ நரம்பொடு வீனை நாவினவினை நதோவென்று நைந்தார்” என்றவாறு “இம்மடவாலது புநுவம் ஏறு, கண்ணும் ஆடா மிடறும் வீங்காது, பற்கரும் தோன்று; ஆதலால் இவள் வாய்திறந்து பாடினுளோ? அன்றி யாழ்தான் தனக்குரிய நரம்போடு நாவினையும் பெற்றுப் பாடிற்றுயோ?” என உரையாசிரியர் பொருள் படுத்தியுள்ளார் பாடவேண்டிய முறை இசை மரபு என்ற நூலில் நங்கு கூறப்பட்டிருப்பதாக ஆன்றேர் கூறுவர் நக்சினார்க்கினியருரை — மேற்கோள், “கண்ணிமையா, கண்டந்துமியா, கொழிறசையா பண்ணளவும் வாய் தோன்றுப்பற்றெரியார் — எண்ணிலிலவைகளளஸர் நறுங்தெரியற்கைத் வணே கந்தருவர் உள்ளாளப் பாட. லுணார்” என்று பகர்கின்றது. இதை உள்ளாளப்பாடல் என்று உரைகாரர் விளக்குகின்றார். ‘உள்ளாளம், விந்து, நாதம்’ என்னும் முன்றினையும் ஒருங்கீக் கேர்த்து பதி நெனுரு பாடற்றெழுபில் கலென்று கூறுவர் இசையிலக்கணநூலுடையோர். “வினாணின் நியங்கி மிடறு நடு நடுங்கி எண்ணின்றி மாதரிசை தோற்றிநுந்தன்னோ” என்னும் சீவகசிந்தாமணிப் பாடலிலே “வின்” என்பது வெளியிலே (ionic atmosphere) இயங்கிப்பாடுத வெள்பார். நமது உள்ளாளப்பாட்டிற்கேற்ப வினவெளியிலும் இசை வெள்பார்.

நிகழ்ச்சிகள் ஏற்படுவின்றது என்பது அதி சூக்குமமான ஒலியாராய்ச்சி யாகும். (இதைப்பின்னர் ஓர் தனிக்கட்டுரையில் விளக்குவாம்)

மிடற்றெருவிக்கு நிகர் எதுவுமாகாது. ஏனென்றால் மிடற்றால் செயல்படக்கூட இசை நுட்பங்கள் எந்த இசைக் கருவியிலும் குயிலவியலாது ஒரு சமயம் பாலருவாயர் இறைவனைத் தொழுது திருப்பதிகங்களின் உண்மையிசையானது பூவுலவிலுள்ள மக்களின் கண்டத் திலும் கருவியிலும் எவ்வளகை இசை முயற்சிகளாலும் அடங்காத தன்மையைக் காட்டும் வண்ணம் “மாதர் மடப்பிடி” என்று தொடங்கும் யாழ் முரிப் பண்ணைப்பாடி வணங்கினர். திருநீலகண்ட யாழ்ப்பாணர் அருகணைந்து ஷை இசையை யாழிற்றெருவித்தனர்; ஆனால் அவ்விசையாழின் கண அடங்குவதில், பெரும் பாணரும் நடுக்கமுற்று வீக்கிப் பாம்புள்ளுபடையை யாழை உடைக்கக் கூசினார்; அஞ்சுறைப் பின்னையாரும் பாணரைத் தடுத்து, “நீ யாழினை முரிப்பதென? மங்கை பங்கர் அளித்த திருவாங்களின் மாண்பனைத்தும் நம்பாலுள்ள இவ்விசைக் கருவியின்கண அளவுபடுவதாமோ?... இக்கருவி அளவாக இயற்றுதல் அமைவதையதே” என்று பணித்தார். பிறகு பின்னையாரும் பாணரும் சேர்ந்து இசைவளரப் பாடுத் தேன்பொழியப் பாடியபொழுது வையத்தோரனைவரும் களிகூர்ந்தானந்தக் கடவில் மூழ்கினர்.

பழங்காலத்தில் நம் தமிழ் நாடு சோலைகளும் காடுகளும் மரங்களும் அடர்ந்து, பல கொடிய விலங்குகள் நிறைந்து மிருககும். மத வேழங்களும் நச்சரவுகளும் கொடுமையுள்ளங்கொண்ட மறவர்களும் அக்காடுகளில் வசிப்பர். வழிச்செல்பவர்களுக்கு மிகுந்த துண்பத்தையும் உண்டாக்குவர். ஆனால் அக்கால தமிழ் மக்கள் இவைகளுக்கெல்லாம் அஞ்சாமல் பேரவார்கள். சீறியாழ் (செங்கோட்டியாழ்) கையாடுவதற்கு மிக எளிதாக இருந்ததால், இதை எப்போதும் பாணர்கள் தமக்கையிற்கொண்டு போய்க்கொண்டிருந்தமையால் இதற்கு “கைவழி” என்ற பெயரும் வழங்கலாயிற்று. புறநானூற்றுப்பாடவில் ‘‘கைவழி மருங்கிற செவ்வழிபண்ணி’’ என்று வருகிறது; இதற்கு உரையாசிரியர், “கைவழியாகிய யாழின்கட் செவ்வழி என்னும் பண்ணை வாசித்து, கையகத்து எப்போதும் இருந்தலான், யாழைக் ‘கைவழி’ யென்றார் ஆகு பெயரான்” என்று உரையிட்டுள்ளார். இவ்வியாழ் பண்டைக் காலத்தில், பாணரை யொத்த ஏழை மக்களாலும், கோவலஜைப்போன்ற நிதிக்கிழவாலும், இராவணனைப்போன்ற பேரசர்களாலும், சீவுனரையுள்ளிட்டதேவர்களாலும் கையாளப்பட்டு வந்திருக்கிறது என நூற்களில் காணக்கிடக்கின்றது.

காட்டு வழியாகவும் பாலை நிலம் வழியாகவும் ஒரு ஊரிலிருந்து மற்றேர் ஊருக்குச் செல்லும் மக்கள் அக்காலத்தில் “கைவழி” வாசிப் பதில் தேர்ச்சி பெற்றிருந்தனர். யாழைக் கையிலேந்தி இன்னிசையை யெழுப்பிக்கொண்டே செல்வார்கள். இங்மாதிரி வழிப்போக்குச் செள்கரியமாக இருக்கவேண்டித்தான் “கைவழி” என்ற சீரியா மழைக் கையாண்டு வந்தனர் போலும்! இவர்களைத்தாக்கமதயானைகள் ஒடிவரும்; ஆனால் “கைவழி” மூலம் செவிமடுத்த யாழிசையைக் கேட்டுத்தங்களையும் மறந்து அதைவற்று நின்று விடும். விரைந்து வரும் நச்சாவகளும் யாழிசை கேட்டு விரைவு அடங்கி மெய்ம் மறந்து அடங்கி அமைதியைடையும்.

மற்றேர் செய்தி ஓர் பழைய நூலில் காணப்படுகிறது. பாலை நிலம் என்பது ஜவகை நிலங்களிலொன்று என்று முன்னமேயே கண்டோம். அதினின்கண் ஆற்றில் கள்வர், பொருளுடைய வழிப்போக்கர் களின் உயிசையும் பொருளையும் கவர் வர்; பொருளறவர்களை வாளால் வெட்டி, அவர்களது உடம்புதுள்ளும் பொழுது களிப்பர். எப் பேற்பட்டவள்ள மனம் பாருங்கள்! ஒரு சமயம் பாலை நிலத்தின் வழியாகச் சில பொருளார்கள் செல்ல நேர்ந்தது. இப்பாலையின் கண்ணுள்ள இடுக்கண் அவர்களுக்கு நன்கு தெரியும்; எனவே அவர்கள் பாலை நிலத்திற்கே உசிய பாலைப் பண்ணைப்பாடிச் சென்றார்கள். வளம்மனக்கள்வரும் பாலைப்பண்ணைக் கேட்டுத்தம் கொடுஞ்செயலையும் மறந்து தங்கள் கையிலிருந்த கொடிய ஆயுதங்களை நழுவுவிட்டதோடுகூட, தங்கள் வன்றெழுநிலையும் மறந்தனராம். இதனையே.

“ஆற்றலைகள் வர் படைவிட அருளின்  
மாறுதலை பெயர்க்குமருவில் பாலை”

என்ற அடிகளுணர்த்துகின்றன.

இதே போல் பெருங்கதையிலு மோர் காட்சி நளகிரி என்ற பட்டத்து யானைக்கு மதம் பிடித்து விட்டது. யானைப் பாகன் முதலியோரால் அதை அடக்க முடியவில்லை யாழ் வல்லோனுக்கிய உதயணன் தமது கோடபதி என்ற யாழைப்பற்று வழிசேர்த்து மாடகம் தழிது, பண்மொழி நாம்புகளைக் குற்றமில்லாமல் பரிமாறினவுடனே யானை இசைவயப்பட்டு, மதமடங்கி உதயணனுக்குக் கீழ்ப்படுந்தது அது மட்டுமா! அதன் மீது ஏறிய உதயணனிட்ட கட்டளைக்குப் படிந்துக் கீழ் கிடந்த ஆயுதங்களை எடுத்து அவனிடம் கொடுத்ததாம் இதைத்தான்,

“வீணையெயீ இவீதி யினடப்ப  
ஆளையாசாற் கடியுறை செய்யும்  
மாண்ஸி போல மத்களிறு படிய”

என்று குநஷ்னிடம் பத்தியுள்ள மானுக்களைப் போல் யானை, படிந்தது என்று ஆசிரியர் விளக்கியுள்ளார். அசனமென்பது விலங்கென்றும்

பறவையென்றும் பலவிதமாய்க் கூறப்படுகிறது. அது இன்னிசை செவி மடுத்துக் களிக்கும்; இன்னுளிசை கேட்டு மடியும். அதன் தன்மையை அகநானுறைல்,

“இருங்கிறைத் தொழுதியார்ப்பீயாழ் செத்து  
இருங்கள் விடரளையசனை மோர்க்கும்”

என்று வருணிக்கப் பெற்றுள்ளது. அசன்ததை பிழக்க விரும்புகின்ற வர்கள் மறைவிலிருந்து யாழ் வாசிப்பர்; அசனைமும் அவ்விசை கேட்டு அஞ்சுறும்; இன்பமெய்திக், களிக்கும்; அப்பொழுது அவைகளைப் பிழப்பர் என்று கம்ப நாட்டாழ்வாரும் கூறுவின்றுர். அவர்கள் கை முதலில் யாழின் இசையெழுப்பி அசன்ததிற்கு இன்பத்தைப் பயிக்குப் பின் அதனுயிருக்கீடு உலைவைக்கிறது என்ற செய்தி ஏற்றினையிலும் உவமையாகக் கையாளப்பட்டிருக்கிறது.

“அசனாங்கொல்பவர் கைபோனன்றும் இன்பமுந்துன் பழு முடைத்தே”.

(நற்றினை).

கைவழியின் மேள்மையை ‘எம்மினர் நல்லீனை வாசிக்குமே’ யென்று தேவாரத்திலும் போற்றப்பட்டிருக்கின்றது. இறையன்பு கொண்ட சமய குரவர்களான திருப்பானும்வாரும் திருநீலகண்டயப்பாணங்கர் பாணபத்திரும் யாழிசையெழுப்பினர் போலும்! தாம்வளர்ந்துபானார் மாபினுக்கு ஏற்ப, “கைவழி”யில் வல்லோராய் தீரமால் உள்ளமுவப்ப சிஞ்சையரும் வியப்பட்டையும்படி யாழிசையெழுப்பள்ளுங்கல்து பாமப் பரவினர் திருநீலகண்டரும் தமது குற்றமற்றயாழின்கண் நரம்புகளை வலித்து இசை யெழுப்பியவடனே பாட்டுக்கருகும் தமிழ்சொக்கநாசன் பாணர்க்குப் பொற்பலகையிடமாறு பணித்தனனென்பது புராணச் செய்தி. பாணபத்திருக்காக ஆலவாயன்னல் விற்காளாய் வர்து அண்டங்களெல்லாமசையும் மரமோசையெழுப்பி வடத்திசைபான் மகனுகிய ஏமநாதனை இரவிலேயே வழிக்கொண்டோடும்படி செய்த துதிநீனையாடற் புராணச்செய்தி.

# பையுந்துயின்ற பரமனி பாடி

வைணவசமயஞர்களுள் தலைசிறந்த ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவையின் இரண்டாவது பாட்டில் இந்த அடி வஞ்சின்றது. பண்டைக்காலத்தில் நாடுசெழித்தோங்கவும் நல்ல நாயகனை அடைதற்பொருட்டும் பெண்களெல்லோரும் சேர்ந்து ஓர் அழகியபாவையை வைத்து தோன்றி நோற்பது வழக்கம். எம்பெருமான் ஆயர்பாடியில் தோன்றி ஆயர் மகளிரூப காலன்கழித்தான். அந்மங்கையஞம் எல்லையற்ற ஆண்தமடைந்தனர். இவ்வானந்தப் பெருக்கு அவர்கடகு டூஷியை உண்டாக்கி விடுமோ என்று ஜயங்கொண்டு கண்ணன் சிறிது போது மறைந்திருந்தான். அவன் பிரிவைப் பொறுக்காத ஆயர்மகளிர் அவனை அடைக்கப்பொருட்டு நோன்பு நோற்றனர் என்று சூறுவர ருமுளர், ஆயர் மகளிர் கண்ணன்பால் கொண்மாந்த அன்பைப்பொறுத மற்றையோர் கண்ணனையும் அவ்விளம் பெண்களையும் வேறுபடுத்தி வந்துகினர். ஆகவே ஆயர்மகளிர் நோன்பு நோற்றுக் கண்ணனையமடைந்து, தாம் விரும்பிய பேற்றையும் பெற்றனர் என்பதும் ஒர் காந்து. நம் கோகையஞம் (ஆண்டாளம்) இங்நோன்பையே நோற்று இறையையடைய விழைந்தார். அச்செயலைக் கமது இன்னாம் பாக்களால் அனுகாரமாக இயர்ன்றனர். இவர் இயற்றிய நோன்போ, நமக்கு சிறந்த வழிகாட்டியாக அமைந்துள்ளது. இவருக்கு மூந்திருப்புத்தூர்க்கான் ஆயர்பாடி, இவரே இடைப்பெண் மர்; இவரது தோழியர் தாம் ஆயர் மங்கை; வடபக்திராசாயியின் சந்திதான் நந்தகோபரது இல்லம்; அதிலுள்ள பெருமான் தான் கண்ணன்.

எம்பெருமானின் கவியரணாகணங்களாகிற தடாகக்தில் மூந்திப் பேறுபெறுவகர்கு விருப்பம் ஒன்றே போதுமான்று முதற் பாசுக்கத்தில் அடிக்கற அமைக்குதுன்னார். சூடுக்கொடுத்த சுடர்த்துக்காடியால் கண்ணன் பல்லாண்டுபாடப் பெறுகிறான்; தான்னிரும்பிய வர்ணங்க்கண்ணனிடம் பெற்றுக்களிக்கிறார். இவையாவும் பாவனையினாலே நடைபெறுகின்றன. இதுகான் “திருப்பாவை” எனப்பெயர் பெற்றது “தீரா” என்பகுஞ் திலக்குவி, அழகு, செல்வம், தெய்வத்துள்ளமை எனப்பல பொருள்களுண்டு. “பாவை” என்பதற்குக் கண்ணனிடம் பாவை, பெண், சித்கிராம், பதுமை முதலிய பல பொருள்களுண்டு. எனவே காங்கச்சிளகால்வின் “திருப்பாவை”க்கு ஞான ஒளி பெற்று உய்கற் பொருட்டு இறையை வழிப்படுதல் எனப்பொள்ள கொள்வது சாலப் பொருந்தும். எம்பெருமான்முன் பதுமைபோலுள்ள பாரதக்திரியப் பெட்டைப்புற குறிக்கின்றது.

“மார்கழித்திங்கள்” என்று முதற் பாசும் தொடங்குவிரது. மற்ற முப்பது பாசுரங்களில் பொருள்களை இது தன்னகத்தே கொண்டது. இதைக்கொண்டே மற்ற எல்லாவறை நியமியலாம். எளிய நடையும் உயர்நோக்கும் உள்ளது. ஆயுங்தோறும் பொருள் சூரக்கும் இதில் “அரியத்துவம், விடுதலை வேட்கை, வைணவத்துவம், கடவுளையடையும்பேறு” முதலிய யாவும் அடங்கியுள்ளன. திருப்பாவையில் நம்கோதையார் திருமாலையடையச்சிறங்கதோர் வழியைக் காட்டினார். இவரது திருப்பாவையே ஒரு ஒப்பற்ற சமயமாகும். சமய மென்றால் நன்னென்றி. அதாவது தாமதுய்க்கும் இஸ்பம் பிறகும் துய்க்க வழிகாட்டுவதேயாகும். எப்போதும் பரஷைப்பாடுவதிலும் பாமாலை சூட்டுவதிலுமே இவரது சிங்கை விழைந்தது. எனவே இவரைப்

“பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை; பூமாலை  
குடிக்கொடுத்தாளைச் சொல்லு”

என்று போற்றுகின்றனர். நம்கோதையர் தம்மையும் ஆயர் மகளிராயும் விளக்குகின்றார். யசோதையின் குடல் விளக்கம் செய்தவன் கண்ணன் என்று பெறப்படுகிறது. ஆனால் ஆயர் மகளிரின் உயிரை விளக்கஞ் செய்தவர் நம் கோதையர் எனவே இவர் உலகத்தையே ஒளிரச்செய்த “வேயர் பயங்கு விளக்கு” என்பது மிகையாகாது.

இவருடைய பாக்கள் மனதைக்கவரும் உருக்கொண்டு ஓளிர்கின்றன. இவருடைய பாசுரங்களில் பொருட்செறியும், ஒசை நயமும், எளிய நடையும் எல்லாம் உருக்கொண்டு முத்தும் பொன்னும் இழுத்தாற்பேசல் பரிமளிக்கின்றன. இனிய தமிழ்ப் பிறாவது பாசுரங்கள் என்பதைக் “கோதை சொல் தூய தமிழ்மாலை” என்பது எடுத்துக்காட்டுகிறது. வில்லிபாதத்தில், “ஏனமருப்பிலே பயின்றபாவை மரங்கிலே வளருகின்றான்” என்று சிறப்பிக்கப்பட்டுள்ளது. இசையே பேரின் பமடையத்திறவுகோல் என்று இவர் கருதுகிறார் எம்பெருமானின கலியாண குணங்களைப் பண்ணென்பாடுகிறார். இசையில் இசைந்து தம் பாசுரங்களை இசைத்தமிழெனச் செப்பி மகிழ்கின்றார். நாச்சியார் திரு மொழியில் “இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை” என இயம்புகின்றார் இவரது பாசுரங்களில் முத்தமிழையும் பொருத்தி, “சங்கத்தமிழ் மாலை முப்பதும்” என செப்பிப்போங்தார்.

ஒரு தெய்வத்தின் அருளைப்பெறுவதற்கு மேற்கொள்ளும் செயலை நோன்பு என்கிறோம். வர்க்குறையற்றுப் பலவற்றையும் கொள்ளுத் தீன்னுதிருத்தல் என்று ஒன்றையார் சூறுகிறார். இதையிட இன்னும் சுற்று உயர்மாகவே கோதையாரின் உள்ளம் கெல்கின்றது. இறைவனுக்கு இன்பழுட்டுவனவற்றைச் செய்யவேண்டும்; துண்ப

முண்டாக்கக்கூடியதை விலக்க வேண்டும் இந்த இரண்டாவது பாசுரத்தில் செய்யவேண்டியது அறு, விலக்கவேண்டியது ஆறு என்று “உய்யுமாறு” என்ற விடத்தில் இவர் கூறுகிறார்

பரமன் டி பாடுதல், நீராடுதல், ஜயமிடுதல், பிச்னசய் டுதல், எண்ணுதல், உகந்தல் ஆகிய ஆறும் செய்யத்தகுங்தவை, நெய்யுண் ஞேழும், பாலுண்ஞேழும், மையிட்டெழுதோம், மலரிட்டு முடியோம், செய்யாதன செய்யோம், தீக்குறணைச்சென்றேதோம் என்பவை விலக்கத்தக்கவை.

“பரமன்டிபாடி” என்று பரம்பொருளின் திருவடித்தாமரையைப் பாட ஆர்பித்துக் கடைசிப் பாசுரத்தில் “மாதவணக் கேசவணி” என்று கேசவரைப் பாடுகின்றார் கோதையார் “பையத்துயின்ற” என்பது “வெள்ளை வெள்ளத்தின் மேலொரு பாம்பை மெத்தையாக விரித்ததன் மேலே கள்ள நித்திரை கொள்கின்ற” என்னக்கடவுதிரே “ஆராலே ஆங்கு என்ன நவிவ வருகிறதோ!” என்ற கருத்தில் விரித்து, பத்தர்களின் கூக்குரல் கேட்கும்படி குடில் கட்டிப் பயிர் நோக்கும் பண்ணையாப்போல் தோன்தீண்மாக வந்து கண்வார்க் தருஞுகின்றன. பையத்துயிலுவது ஆர்த்தநாதம் கேட்கும்படி அசங்காமல் கிடத்தல் என்று உரையாசிரியர்கள் பொருளுணர்த்தி யிருக்கின்றார்கள். நம் பாவைக்குச் செய்யுமதிமைப் பாட்டுக்களை “நாகமேறி நடுக்கடல் துயினர நாரணன்” அசங்காது கேட்கின்றனம். ஏன்? பாடுவதுஎதை? அவனுடைய தாமரைத்தாள்களையல்லவா! பாறகடல் பெரியபிராட்டியாகிய இலக்குமி அவதிரித்த இடமல்லவா! அதனுலே அங்கு நாகசயனமாய்த்துயில் கொண்டுள்ளான் நாரணன். எனவே பாறகடலுள் படுத்த பரமனது திருவடி பாடுவது அவனையும் அவனையும் (இலக்குமியையும்) சேர்த்துப் பாடுவதாகும்.

அடிபாடி என்பது பரமனது திருவடிகளைப் பாடு வதாகும் “வண்புகழ் நாரணன் தின்கழல்சேரே” என்றும் “பரிவ திலீசனைப்பாடி” என்றும் ‘தாள்கள் தலையில் வணங்கி’ என்றும், “துநிகுழ்ந்த பாடல்கள் பாடியாடி” என்றும் ‘நின்கழல் பாடியே பணிந்து’ என்றும், சேஞ்சும் பாலுங்கள் னலுமமுதுமாகத்தித்திப்ப யானுமெம்பிராணை யேத்தினேன் யானும்பவானே’ என்றும் ‘அச்சுவைக் கட்டியென்கோ வறுக்கவையடி சிலென்கோ நெய்ச்சுவைத்தேற வென்கோ கனியென்கோ பாலென்கேஞே’ என்றும், ‘போற்றி யென்னேகைகளாறத் தொழுது சொல்மாலைகளேற்ற நோற்றேற்கினி யென்ன குறையெழுமையுமே’ என்றும், ‘மொய்ய சொல்லாவிசை மாலைகளேற்றி’ என்றும், ‘நாங்கர் நாடோறும் வாடாமலர் கொண்டு

பாரவன் நாமம்' என்றும் 'வாயவளையல்லது வாழ்த்தாது' என்றும் இப்படிப் பலவாறுக பத்தர்கள் பரமாந்தியப்பாடிப் பரவுகின்றனர்.

இவண் ஒர் வழிப்பேறு (digression) பரமாந்தியெத்தன்மையது என்பது பற்றி ஒர் இனிய நிகழ்ச்சி இராமாயணம்கண்ட வாண்மீனி கம்பர் முதலிய வரகவிகளால் காணப்படாத உண்மையை ஆழ்வார்கள் கண்டு களித்துப் பாடியுள்ளனர். நாரணன் நான் முககீஸ்ப் படைத்தான் நான் முகனும் படைப்புக் கடவுளின் சக்தியைக் கண்டு வியப்புற்றான். பக்திசெய்ய வேண்டுமென்று பேரவா இருந்தாலும் அச்சத்தால் ஜூ முற்றான். ஆனால் நாரணனை விளித்து 'ஜூயனே, நின்பால் பத்திசெய்ய ஆவல் கொண்டுள்ளோன்; ஆனால் நின்சக்தியைக் கண்டால் அச்சமையை வேண்டியிருக்கிறது. ஆனால் நீ ஒரு குழநியாயருக் கொண்டு என்மதியில் விளையாடினால் பயமின்றி பத்தி செலுத்துவேன்; குழந்தையென்ற அன்பினால் நின் சக்தியின்கண் நான் கொண்டுள்ள அச்சம் நீங்கும். அருள்புரிய 'வேண்டும்' என்று பரவினான். ஜூயனும் குழநியிருக்கொண்டு நான் முகன் மதியில் படுத்து விளையாடலானான். இது போழ்து ஆழி சூழிலங்கையாழும் இராவணன் நான் முகனிடம் வரம் பெறுவதற்காக விழைந்தனன். எல்லா அவயவங்களும் மன்னில் தோய்ந்து நான் முகன் தாள் பணிந்து வணங்கிக் கிடந்தான் அவ்வமயம் நான் முகன் மதியிற் கிடந்த இலக்குமிகாந்தன் தன் கால் விரலால் இராவணன்து தலைகளை எண்ணினான். இதை முதல் முன்று ஆழ்வார்கள் எவ்வளவு அழகாக்கப் பாடுகின்றனர் பாருங்கள்.

**"பூமேய மாதவத்தோன் தாள்பணிந்த வாளரக்கன்  
நீள்முடியைப் பாதமத்தாலெண்ணினேன் பண்பு"  
(பொய்கையாழ்வாரின் முதல் திருவந்தாதி 45-வது பாட்டு)**

**"தோளிரண்டெட்டேடேமும் மூன்றும் முடியனைத்தும்  
தாளிரண்டும் வீழச்சரந்தரந்தான் - தாளிரண்டும்  
ஆர்தொழுவார் பாத மவை தொழுவதன்றே? என  
சீர்கெழுதோள் செய்யுஞ்சிறப்பு"**  
(பூத்தாழ்வாரின் இரண்டாந்திருவந்தாதி-43-வது பாடல்)

**"ஆய்ந்தவருமறையோன் நான் முகத்தோன் நன்குறங்கில்  
வாய்ந்த குழநியாய் வாளரக்கன் - ஏய்ந்த**

முடிப்போது மூன் ரேமேஸ் றெண்ணினால் ஆர்ந்த  
அடிப்போது நங்கட்கரண்.”

(பேயாழ்வாரின் மூன்றாவது பாடல் - 77 - வது பாடல்)

“கொண்டு குடங்கால் மேல்வைத்த சூழவியாய்த்  
தண்டவரக்கன் தலைதாளால் - பண்டெண்ணிப்  
போங்குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே  
போங்குமரநுள்ளீர்! புரிந்து.”

(திருமழிசையாழ்வாரின் நான்முகன் திருவங்தாதி - 44 வது  
பாடல்) இவற்றை விளக்கினால் விரியும் ஆனால் பிரமணை  
இராவணன் வணங்கினான் என்றும் பிரமன் மடியில் கிடங்த நாரணன்  
(சூழவியாய்) இராவணன் தலைகளை எண்ணினான் என்றும் பெறப்படு  
கின்றது.

நாரணன் இராமனுக அவதரித்தான் என்பது புராணச் செய்தி  
இவன் காலிலிருந்து கிளம்பிய தூசி, கல்லாய்க் கிடங்த அகலியை என்  
பாளை உயிருண்டாககி எழுப்பியது என்பது இராமாயணத்தில் காணும்  
செய்தி. காலிலிருந்து கிளம்பிய தூசிக்கே அத்தன்மையிருக்குமானால்  
காலே நேரே இராவணன் தலையை எண்ணி விட்டால் என்னாகும்  
பாருங்கள். இக்காட்சியை கம்பர் எப்படி விளக்குகிற் பாருங்கள்.

“இறந்தோர் உயிர், உடன் கருமத்(து) ஈட்டினால்  
பிறந்துள(து) ஆம் எனப், பெயர்த்தும் அத்தலை  
மறந்தில(து) எழுந்தது; மடித்த வாயது;  
சிறந்தது தவம் அலால் செயல் உண்டாகுமோ?”

பொருள்:- “இவ்வகில் இறந்தஉயிர், தான் செய்த விணையின்  
மிகுதியால் உடனே உடலெடுத்துப் பிறந்ததைப்போல வெட்டின  
அத்தலையானது மறவாமல் தன்னிடத்திலே மடித்த வாயோடு முனைத்  
தது. உலகில், தவப்பயனால் இவ்வாறு செடல் விகழ்வதன்றி, வேறு  
வகையால் உண்டாகுமோ?”

“தலை அறின்தருவ(து) ஓர் தவமும் உண(டு), என  
நிலையிறு நேமியான் அறிந்து, நீசைக்  
கலை உறுதிங்களின் வடிவுகாட்டிய.  
சிலை உறுகையையும் தலத்தில் சேர்த்தினால் ”

பொருள்:- ‘நிலைபெற்ற சக்காரயுதம் ஏந்திப் திருமாவின் அவதாரமாகிய இராமரான், இந்த இராவணனுக்கு அறுபட்ட தலைகள் மீனவும் முனோக்கும் வரம் உண்டு என்று அறிந்து, தீழிந்தவனுகிய அவனது’ பிறைச்சங்கத்திரணைப் போன்ற வளைங்த வடிவையுடைய விலேந்திய கையை வெட்டி ழுமியில் விழும்படியாகச் செய்தான்.’ (கம்பராமாயணம்—யுத்தகாண்டம்—பாடல்கள் 858&859) ஆகையால் திருமாலது பாதம் இராவணன் து தலையில் பட்டவுடன் அவை மரண மின்மையை பெய்திவிட்டது. பாததூசிக்கே கல்லீ உயிராக்கும் தன்மையிருந்தால், பாதத்துக்கு எப்பேற்பட்ட சக்தியிருக்கவேண்டும்?

எனவே கோதையார் இப்பேற்பட்ட பரமநடியைப் பாடியுள்ளார் நோன்புகொண்டு பரம விரதத்துடன் பாடியுள்ளார். மிக உருக்கமாக பாடியுள்ளார். இக்காலை பாதத்திலிருந்து பாட ஆரம்பிக்கிறார் பததிப்பாடல்கள் அழகாகப் பரிணமிக்கிறது. பததர்களுக்குத் திருவுடியைப் பாடுவதில் ஆர்வம் திகம். உலகத்தையும் மக்களையும் காத்து வேண்டுமைதயளிக்க வல்லது இத்திருவுடிதான். ஆகையால் இப்பத்திப்பாடலில் உள்ளக் குழைவு, கருத்து லயம்\* அவையடக்கம். இறையேற்றம் முதலியவை ஒன்றாய்க் கலந்து இறையை நம்பாலீடுபடசெய்யும். இறை நம்பாவிரங்கி ஈடுபடுவது என்பது இரங்கற்பண் அல்லது, விளரிப்பண் என்று தமிழிசை நூல்களில் கூறப்பட்டுள்ளது. இப்பண் பாட இராவணன் ஈசனை மகிழ்வித்தனன் என்று ‘‘வெள்ளிமலைக் கீழ்க்கிடங்கு விளரிபாடும் இராவணனார்’’ என்ற அடியுணர்த்துகிறது. இதே விளரிப்பணைப் பிற்காலத்தில் மூலலைப்பண் என்று கூறுவர் பைத்தோரசு என்ற யவன கனிதமேத இப்பணையைத்தன்னுடைக்காண வேசனை ரத்தாளங்கள் பழுதுண்ட யுலிசுசு என்பவரைக் குணப்புத்தியதாகச் சரித்திரங் கூறுகிறது.



# சிலப்பதிகார இசைக்கூறுகள்

.....

இயற்கையிலிருந்து இசை அரும்பியது மனிதன் ஆற்றிவு படைத்தவன்; எனவே பகுத்தறிவுள்ளவன், பகுத்தறிவு வளரவளர இயல்பான நெகிழிச்சியின் உள்ளம் இயல்பில் நெகிழிச்சியடைந்து இசையிலேடுபடுகின்றது, உள்ளம் உருகுகிறது, இசையின்பத்தைப் பருகி அமைதியடைகிறது. இதைத்தான் கடுங்தவம் புரியும் யோகி களும் வேளவி வேட்பிகரும் மன்னர்களும் இறைவழிபாட்டில் ஈடுபட்ட மக்களும் விரும்புவது! இசையைத் தயிர வேறு எதால்தான் இறையை நெகிழிக்கக் கூடும்? ஆடியபாதன் கையிலுள்ள உடுக்கையை இயக்கித் தாண்டவமாட, நாமகள் யாழ்மீட்ட, இந்திரன் குழலுத, நான்முகன் கரதாளம்போட, இலக்குமி பாட, நாரன் தண்ணுமை வாசிக்க, தேவர்கள் கண்டு களித்து சேவிக்க, எழுந்த ஓர் இசையே உலகிலுள்ள பல்வகைத் தோற்றங்களை இயக்கி எல்லா வற்றிற்கும் இசையுயிர்த்தனமையுமானினரது (Music of the Universe) நமது நாட்டுக் கோயில்கள் சிறந்த கலைக்களஞ்சியங்கள். அவற்றி நுயிர்த்தனமை ஆங்காங்குள்ள இசை, நடனம், சித்தீரம், சிற்பம் ஆகியவற்றில் பிரதிபலிக்கின்றன. சைவர் கருவறையிலும், அந்தனர் அர்த்தமண்டபத்திலும், வேதகானம் செப்பவர் கலாமண்டபத்திலும் நிருத்த மண்டபத்தில் பெருமக்களும், ஆறுகால் மண்டபத்தில் இசையியக்குவோரும் ஆகப் பலனித் தீர்மானங்களை யெழுப்பி அக்கலை ஷயப் பேணிவளர்த்து வந்தனர். இசைச்சிற்பங்கள் கோயிற் சுவர்களிலும், புரைகளிலும், கோபுரங்களிலும், மண்டபங்களிலும், தூண்களிலும் காணகின்றோம், பல்லவப் பேரரசர்களும் கற்கோயில்களைப்பித்தும் இசைக்கலையை வளர்த்தும் பணிபுரிந்துள்ளனர்.

பழங்குமிழர்களுடைய பழம் பெருமையை எடுத்துக் காட்டும் இசைக்கருவி யாழேயாகும். தமிழிசையைப்பற்றிக் கூறும் பழங்குநால் களில் சிலப்பதிகாரம், பரிபாடல், சீவகசீந்தாமணி இவற்றினுரைகள் திவாகரம், பிங்கலம் முதலியலை முக்கியமாகும், சிலப்பதிகாரம் இசையிலக்கணம் வகுக்கும் நூலாயிருப்பினும் சிறந்த இசைத்தமிழி லக்கியமாகவும் இருக்கின்றது. பண்டைய பாண்மக்கள் பண்களையும் திறங்களையும் வழுவின்றிப் பாடப்புகழ்பெற்று விளங்கின்றன பது

“குழலினும் யாழினும் குரன்முதலேமும்  
வழுவின் நிசைத்து வழித்திறங் காட்டும்  
அரும்பெறன் மரபிற் பெரும்பாணிருக்கையும்”

என்று இளங்கோவடிகள் இயம்புகின்றார். பெரும் புகழும் படைத்த பெரும்பாணர்கள் வாழும் இடங்களை விளக்குகிறார். குழலாதுவதிலும் யாழிவாசிப்பதிலும் சிறந்த திறமையுள்ளவர்கள் வாழும் இடம் ஏனைய வாச்சியங்கள் குயிலுவதில் வழுவின் றி கேள்விப்பாலைகளின் விஶ්வமுவாது முதிர்ந்த ஞானம் படைத்தவர்களாயிருக்க வேண்டும் என்பதை சிலம்பாளியர் எடுத்துக்காட்டுகின்றார். காவிரிப்பூம்பட்டி னத்திலுள்ள மருவூர்பாக்கம் என்ற இடத்தில் பற்பலதொழில் புரிபவர்கள் வதிந்து வந்தனர் என்று கூறுமிடத்து, இசைத்தொழில் வழுவின்றிப்புரியும் குழலாதுவோர்களும் யாழிசைப்பவர்களும் செல்வாக்குடன் வதிந்தனர் என்று குறிப்பிடுவின்றார். அவர்களுடைய புகழுக்கு முதிர்ந்த ஞானம்தான் காரணமென்பது வெள்ளிடை மகிழ்போல் விளங்குறது. இன்னாது இருப்பிடங்கள் பிரத்தியேகமாய் மருவூர்பாக்கத்தில் பெருமை ஒருவாறு புலப்படுவின்றது.

இவர்களைத்தனிர நின் ரேத்தும் சூதர், இருந்தேத்தும் மாகதர் கைவதாளியாடுவார் எனப்படுவரும் சாங்திக்கூத்துரும், அகக்கூத்தாடும் பதியிலாரும், குயிலுவக்கருசியாளரும், படைக்கும் விழாவுக்கும் கொட்டும் பலவாச்சியக்காரரும், இவ்வாருக்கப் பாடல்சால் சிறப்பிற் பட்டினப்பாக்கம் விரிக்கப்படுவன்று. யாழிப்புலவர், பாடற்பாணர் ஆகியோரின் பேரின்ப இசை ஒருப்பக்கம் மிளிர்கிணறது, மற்றேர் பக்கம் அகக்கூத்து புறக்கூத்து முதலியவற்றை நிகழ்த்து பவரது களிப்புத்திகழ்கின்றது, குரவைக்கூத்தாடுபவரும், தெய்வாமேறியாடுபவரும் பின்னர் கூறப்பட்டிருக்கின்றது. மருவூர்பாக்கத்திலுள்ளோர் மறததினைக்கொண்டவீரர்; பட்டினப்பாக்கத்திலுள்ளோர் படைக்கல முடைய வீரர். பாணர்கள், குரல்வாய்ப்பாணர் எற்றும் குயிலுவப் பாணர்னவும் இருக்குருகப்பேசப்படுவன்றனர். ஒவ்வொருவருக்கும் பிரத்தியேகமான இருக்கை, பாடுதல் பாணர்க்குப் பண்பு. ஈணடு குறிக்கப்பெற்ற பெரும்பாணரைப்பர். பாணரில் ஒரு பிரிவினர், பெரிய இசைகாரர். என்றும் கருதப்படுவர்: இவர்கள் வதியும் வீதிகளையும் இருக்கைகளையும் கண்டாலே இவர்களது ஏற்றம் புலப்படும். சிறந்த பண்பாட்டையும் ஆழந்த அறிவையும் கொண்டப்பெரும்பாணர்கள், சிறு பாணர்கள், யாழிப்பாணர்கள், கண்டத்தாற்பாடும் மிடற்றுப்பாணர்கள் ஆகியோரின் அழைத்தைய இளங்கோஅழகள் திறம்படவிளாக்கி யுள்ளார்.

இசைத்தொழில் புரியும் பலதாப்பட்டமாக்களைக் கூறிவிட்டு அன்னேரது இயல்லையும் விளக்குகிறார் அடிகள்:- “கண்ணுள்ளென் கருவிக்குபிலுவர் பண்ணியாழ்ப்புலவர் பாடற்பான்ரோடு என்னருஞ் சிறப்பின் இசைசிறந்தொருபால்” என்று மேற்கொண்டு விளக்கம் தருகின்றார். வங்கியம், யாழ்முதலிய இசைக்கருவிகளைக் குற்றமற்ற முறையிலமைத்து, அவைகளுக்கேற்றபடி பண்மொழி நரம்புகளை இயக்கி, குற்றமின்றுக் ஏழிசைகளையுமெழுப்பிப் பண்களையும் அவற்றின் கண் பிறக்கும் திறங்களையும் பெறுகரிய முறையில் பயின்ற பெரும் பாணர்கள் இருக்குமிடங்களையும் முறையே வருணிக்கின்றார். பலதாப் பட்டபாண்மக்களையும் யாழ்வல்லுநர்களையும் குயிலுவக்கருவியிற் தேர்ச்சிபெற்றவர்களையும் வகையாக விளக்குவதிலிருந்து அக்காலத் தில் இசைகாரர்கள் எத்துணைப் பட்டவர்களாயிருந்தனரென்றும் அவர்களுக்காகத் தனிப்பட்ட நிடுதிகளமைக்கப்பட்டுள்ள செய்தியையும் அடிகள் அழிகுற வகுக்கின்றார்.

இவன் ஓர் வழிப்பேறு (digression) மகத நாட்டைச் சந்திர குப்தன் என்ற மென்றியப் பேராசன் அண்டுவந்தான், தமிழகத்தில் பிறந்த சாணக்கியனென்பான் அவன்து அமைச்சன். பலகளைகளையும் கற்றப்பெறும் புகழுமெய்தியவன். ஈசன் பார்வதியம்மைக்குப் போதித்த “சுராரணவம்” என்ற இசைநூலுக்குச் சிறந்த இலக்கணம் வகுத்தவன். நாடானாம் இறை மாட்சி நூலென்றையும் குற்றமற்ற முறையில் படைத்தவன். இசைகாரர்களும் பொருநர்களும் பாணர்களும் குயிலுவக்கருவியர்களும் வசிப்பதற்காகத் தனிப்பட்ட நிடுதியை நகர்ப்புறத்திற்கு வெளியீட்டுமைத்தவன். இசைத்தொழிலிலிடுபட்டோர்க்கு வாழ்க்கைச் சுமையாக இருக்கக்கூடாதென்றும் அவர்கள் உவகையோடு வதிந்தால்தான் நாடு செழிப்படையும் என்றும் சீரிய நோக்கங்கொண்டவன். இசையால்தான் இறைவனங்க்கம் செவ்வனே செய்ய இயலும் என்பதைப் பலவாறுக் கிருபித்தவன். இவற்றைப்படிக்குங்கால் இளங்கொவடிகளின் ஞாபகம் வருகின்றதல்லவா! எனவே அக்காலத் தில் இசைத்தொழில் வல்லுநர்க்குத் தனிப்பட்ட வசதிகளும் வாழ்க்கைச் செளக்கர்யங்களும் அரசாங்கத்தால் அளிக்கப்பட்டுள்ளது என்பது தெற்றெனத் தெளிகின்றது. அடிகள் கூறியிருக்கும் புகாரங்களின் இயலபம் சாணக்கியன் கூறியிருக்கும் மகதநாட்டின் இயல்பும் பெரும்பாலும் ஒத்திருத்தல் அறியற்பாலது.

பிறர்துயர் நீங்குதற்கெதுவாகிய சிறப்பினையுடைய இசைக்களையையும் இசை வல்லோர்களையும் அக்காலத்து நன்கு பேணிப் பரவி வந்தனர். உண்மைத்திறமுணர்ந்த சீரியோரால் இயர் பெரிது

மேற்றப்பட்டவர் இவண் கூட, பாடற்பாணர், யாழிப்பாணர் என்ற வகையில் பாணர்கள் போற்றப்படுவதால் யாழின் தனிச்சிறப்பு ஒருவாறு உணர்த்தப்படுகிறது; பிரத்தியேக விடுதிகளைமத்துக் கெளரவிக்கப் பட்டிருக்கின்றனர் குரல்வாய்ப்பாணர், குரலென்னும் இசையைப் பாடும் பாணர் என்று எவ்வளவு அழகாய்க்கூறுகின்றார் அடிகள் பாருங்கள்! இனிய குரலுடைய (நல்ல சாரீஸ் படைத்த) பாணர்கள் என்றும் நான்குரலெடுத்து இலக்கணம் வழுவாது பாடும் (Starting from the tonic of the middle octave) பாணர்கள் என்றும் பாணர்களை இருவகையாகப் பகுத்துள்ளனர், குரற்கருவுலங்கொண்ட வர்கள், இசைக்கூறுகளில் தினைத்தவர்கள் என்று பாணர்களை வகுத் திருப்பது மிகவும் போற்றந்தாலது. இப்மாதிரி சிறந்த ஞானமிழுங் தால் தான் சொற்களை, பொருட்களை, இசைக்கூறை ஆகியவற்றை யோர்ந்து இசையெழுப்பிக் கேட்போருள்ளத்தைக் குஸழிக்கலாம். அடிகளது இத்தனமையான கருத்துக்கள் இசைப்பண்ணீர்மைகளை அங்கைநல்லியென விளக்குகின்றது. பண்யாழிப்புலவர் கருவிக் குயிலுவர் என்ற சிலபாணமக்களைச் சிறப்பிப்பத்திலிருந்து யாழிலக்கணம் அமைத்தல், குயிலுதல் என்ற இருவிதத் தொழில்களையுடையோர்களை விளக்கியுள்ளார் என்பது சாலப்பொருத்தமுடைத்து. தற்காலம் இத் தொழில்வகைகளை மேளம் பண்ணுதல், வாசித்தல் என்று கூறுகிறோம் இக்காரணம் பற்றியேதான் யாழ் என்பதை இசைக்கருவியென்றும் மேளம்பண்ணும் முறையென்றும் தந்திரிகரத்துடன் மேல் தவவுறுத்தி யார்த்தும்புறையென்றும் பலதாப்பட்டதாகக் கூறுவர்; யாழிநரம்பின் மொழிமிழற்றுதல் என்றும் பண்மொழிமிழற்றுதல் என்றும் பலதாப் பட்டதாகக் கொள்ளப்படுகின்றது.

தொடரும்



# சுரசாகித்தியப் பகுதி

பாட்டை இயற்றி சரப்படுத்தியவர் — ஆசிரியர்.

இராகம் நீதிகளளம் - தாளம் ஆதி

ஆரோசை - சகரிசமனிதமதானிச் }  
அமரோசை - ச்நிதமகமபமகரிச } கரகரப்பிரியாவில் பிறந்தது.

பாலி இலக்கணம் - 22-வது தாய் இராகமாகிய கரகரப்பிரியாவில் பிறந்த வக்கர இராகம். கரகரப்பிரியாவை டோரியன்மோடு (Dorian Mode) என்ற யவன இசையிலும் காபி என்று இந்துத்தானி இசையிலும் கூறுவர். துத்தம் (சதுச்ருதிரிஷபம்), ஆகணக்கைக்கிளை (சாதாரண காந்தாரம்) ஆகண உழை (சத்த மத்தியம்), விளி (சதுச்ருதிதைவதம்), ஆகணத்தாரம் (கைசிக நிலாதம்) முதலிய கரங்கள் உண்டு. கோவிந்தர் என்ற இசையிலக்கணம் வகுத்தவர் இதை நட்பைரவி என்ற ஜபோடோரியன் மோடு (Hypo Dorian Mode) என்ற இராகத்தில் பிறந்தது என்றும், சகரிகம நிதமபநிச் - ச்நிதமபதமககச என்ற ஆரோசை யமரோசையுள்ளது என்றும் கருது கின்றார். இராக இலக்கணம் என்ற இசையிலக்கண நூலில் ஆரோசையில் சம்பூரண வக்கரம் என்றும், அமரோசையில் 'ப' இல்லை என்றும் கூறப்பட்டிருக்கின்றது. சுங்கீத கெளமுதி என்ற நூலில் 'சகரிகமநிச் - ச்நிதமபமகரிச' என்ற இலக்கணம் தரப்பட்டிருக்கின்றது. கோவிந்த தீட்சிதர் என்பார் 'நீ' அமச்சரம் என்றும் பூரண இராகம் என்றும் கருதுகின்றார் தஞ்சையை ஆண்ட துளச மகாராசர், அமரோசையில் 'நீ' இல்லை என்றும் 'ப' வில் முடிகிற மூர்ச்சனைகள் அதிக மாக வருகின்றன என்றும், அமரோசையில் 'ச' விலிருந்து 'ப' வக்கு வரும்பொழுது 'த' இல்லை என்றும் 'கமகரிகரிச' - கமநிதமகீநி - தமகரி - நினிநி - கரிச' முதலிய சஞ்சாரங்களும் ஆகணவிளியும் விளரியும் ஓர்க்கே உபயோகிக்கப்படுகின்றன என்றும் விளக்கியுள்ளார்.

பல்லவி

சந்ததமும் மனதினில் பிதியதே

சகல பத்தர்களும் பணியும் பரமனே

அனுபல்லவி

தங்கைத்தாயும் குருதெய்வமும் நீயேயென்று

தஞ்சமலடந்தவரைக் காக்கும் கருளைதேவா

சரணம்

கூறிருள் மறைந்திடும் குளிர்வது குறைந்திடும்

குறுகிப்படுத்திருத்தல் இனி வேண்டாம்

வறியார்க்கிரங்கியறங் காக்கும்

பரந்தாமனைப் பணியும் சீநிவாசதாசா

1  
80  
40  
4பல்லவி

சா நீதம் கரிச	சுநிபா நீந்	சா, ரகாசா
சந்ததமும் மனதி	வில் பிரி	யா தே
2) சுநிரிச் நீதம் கரிச	...	...
சந் த தமும் மனதி	...	...
3) சுநிரிச் நீதம் மாபமகரி ச	...	...
சந் ததமும் மன தி	...	...
4) ... ... ... ...	...	சா சுரிகரிகாசா
... ... ... ...	...	யா தே ...
நீந்ச காரிகம	நி த மந்	நீந்சா
சகல பத்தர்களும்	பணிரிம் ப	ரமனே
2) ... ... ... ...	...	நச் ரிக்சர்
... ... ... ...	...	ரம னே

அனுபல்லவி

சாநி நீதா ம கரி	கமமம்	நீந்ச்
தந்தை தா யும் குரு	தெய்வமும்	நயேயென்று
2) சாநி ரிச்நித ம கரி	...	...
தந்தை தா யும் குரு	...	...
3) நிச் ரீகரி சுநி ரிச்நித மகரி	...	...
தந் தை தா யும்குரு	...	...
4) நிச் ரீகரி சுநி ரிச்நித மகரி ...	...	...
தந்தை தா யும் குரு	...	— — —
ரிகச ரிச்நித மத நி	சாரிச்நித மய	நிந் சச
தஞ்ச மடைந்தவரைச்	கார்க்கும் க	ருணைதேவா

சுரனம்

கம கரி கக மய	தந்தம்	கரிகச
கூறிறுள் மதைந்திடும்	குளிர்வது	குதைந்திடும்
கமகரி சுநி ப	நிச கக	மா மய
குறுகிப் படுத்திருத்தல்	இனி வேன்	டாம்.

வறியார்க்கிடங்கியறம் காக்கும் }  
ரங்தாமனைப்பணியும் சீஙிவாசதாசா } இது அனுபல்லவி போன்றது

Srivatsa Engineering & Trading Co.,

15/2, FRASER SQUARE,

COIMBATORE.

Phone : 22574



Dealers in :

Galvanised pipes, Pipe specials and  
Gunmetal fittings.

Manufacturers of :

Deep well pumps, Tanks, Trolleys,  
Cupolas etc.

**“தமிழ்செ”** (இசையிலக்கியத் திங்கள் வெளியீடு)

35, விவேகானந்தா ரோடு, ராம்நகர் P.O. கோயமுத்தூர்-9.

### சந்தாவிகிதம்

ஆயுள் சந்தா	...	ரூ. 100
ஆண்டுச் சந்தா	...	ரூ. 9
தனிப்பிரதி	...	75 காசு.

### விளம்பரம்

மேலட்டை வெளிப்புறம்	...	ரூ. 150
மேலட்டை உப்புறம்	...	ரூ. 100
சாதாரண முழுப் பக்கம்	...	ரூ. 50
சாதாரண அரைப் பக்கம்	...	ரூ. 25

தொடர்ந்த விளம்பரங்களுக்குச் சலுகையுண்டு.  
விளம்பரம் தேடித்தருவோருக்கும் தக்க ஊதியமுண்டு,

# Srivatsa Engineering & Trading Co.,

15/2, FRASER SQUARE,

COIMBATORE.

Phone : 22574



Dealers in :

Galvanised pipes, Pipe specials and  
Gunmetal fittings.

Manufacturers of :

Deep well pumps, Tanks, Trollies,  
Cupolas etc.

**“தமிழிசை”** (இகையிலக்கியத் திங்கள் வெளியீடு)

35, விவோன்நா ரோடு, ராம்நகர் P.O. கோயமுத்தூர்-9.

## சந்தாவிகிதம்

ஆயுள் சந்தா	...	ரூ.	100
ஆண்டுச் சந்தா	...	ரூ.	9
தனிப்பிரதி	...	ரூ.	75 காசு.

## விளம்பரம்

மேல்டடை வெளிப்புறம்	...	ரூ.	150
மேல்டடை உட்புறம்	...	ரூ.	100
சாதாரண முழுப் பக்கம்	...	ரூ.	50
சாதாரண அரைப் பக்கம்	...	ரூ.	25

தொடர்ந்த விளம்பரங்களுக்குச் சலுகையுண்டு.  
விளம்பரம் தேடித்தருவோருக்கும் தக்க ஊதியமுண்டு,

# The mail

MADRAS

April 12, 1968

## TAMIL MUSIC

TAMIZHISAI Editor: S. R. Kuppuswami,  
35, Vivekananda Road, Ramnagar Coimbatore-9.

This little monthly journal aims at presenting the rich heritage of Tamilnad in the field of music. It turns out to be some what of a historical analysis replete with references in various articles to the highly developed science of music and dance, in ancient Tamil literature. The handling of the veena, the importance given to the yazh, the Devotional aspect of the songs of Andal and the Alwars are brought out in chaste Tamil. There is a section giving the notation for a selected Tamil musical composition.

---

சுதேசமித்திரன்

விமர்சனம்

மார்ச் 18-19

தமிழ்லாக

[இசை இலக்கியத்திங்சன் ஏடு : ஆசிரியர்:  
எஸ். ஆர். குப்புசாமி; 35. விவேகானந்தா ரோடு,  
ராமநகர், கோயமுத்தூர் 9 - விலை 75 காசு]

இதுவரை வெளிவராத இசைக்கருத்துக்களையும், ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் வெளியிட வேண்டுமென்ற கருத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள இந்த இசைத் திங்கள் இதழ் வரவேற்புக்குரியது கணியது குறிப்பும் ஆடல் தொகுதியும் பக்திப்பாடலும், பாணர் வரன் முறை, குழலும் வீணையும், எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர். யாழிசை வேதத் தியல், நாட்டிய நாடகம் போன்ற பலப்பல அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. இசைத்துறை பற்றிய பல புதிய விஷயங்கள் இதன் மூலம் புலனுகின்றன. இசையார் வங்கொண்டவர்களும், தமிழ்ஸ்பர்களும் அவசியம் படித்து வர்ந்து ஆதரவு தரப்பட வேண்டிய பத்திரிகை இது.



ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் தலைசிறந்த சீடர்களில் முக்கியரான அய்யம் பேட்டை எத்துராமுடுபாகவத ரவர்கள் போதித்தபடி சில மிரத்தியேக தியாகராஜ திருத்திகள் சுரசாகித்திய முறையில் “த மி ழி சை” மலர்களில் சேர்க்கப்படும்.

Edited & Published by S. R. Kuppuswamy at 35. Vivekananda Road  
Ramnagar Coimbatore-9. Printed by S. Sivakaruppiah alias  
Gandhidasan at his Gandhidasan Achagam, 14. Senguptha Road,  
Ramnagar, Coimbatore-9